

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



இந்த
மாதம்
இவர்கள்
மாதம்

நூற்றாண்டு
100 years



தமிழரசின் மூளை
சுயாட்சியின் தந்தை
A Strategist Thinker
A Great Leader



ஆசிரியரிடமிருந்து

From the Editor



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்றல்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
குயின்ரன் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

மற்றுமொரு சந்தர்ப்பம்

இந்த மாதம் 25ஆம் திகதி ஒரு தேர்தல் நடைபெறவுள்ளது. ஒன்றாறியோ மாகாணத்தில் இது நடைபெறுகின்றது.

இங்குள்ள நகர சபைகள்-மாநகர சபைகளுக்கும், கல்விச் சபைகளுக்கும் அடுத்த நான்காண்டுகள் பணியாற்றுவதற்கான உறுப்பினர்கள் இந்தத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர்.

இந்தத் தேர்தல் ஒன்றாறியோ முழுவதற்குமாயினும், ரொறன்ரோ - மார்க்கம் - மிசிசாகா நகரசபைகளுக்கான தேர்தல்களே இங்கு வாழும் தமிழர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது.

இதற்குக் காரணம், இந்த மூன்று நகரங்களிலும் கணிசமான தமிழர்கள் வாழ்வது மட்டுமன்று; இந்த நகரங்களில் தமிழர்கள் பல உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடுவதுமாகும்.

நான்காண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற மார்க்கம் நகரத் தேர்தலின்போது முதன்முறையாக தமிழர்கள் வெற்றி பெற்று உள்ளூராட்சிப் படிகளில் பாதம் பதித்தனர். நகரசபை உறுப்பினராகத் தெரிவான லோகன் கணபதி. பாடசாலைச் சபை உறுப்பினராகத் தெரிவான நீதன் சண் ஆகியோர் களையுத் தமிழர் வரலாற்றில் இதன் மூலம் முக்கிய பதிவுக்குள்ளாகினர்.

இந்த மாதத்துத் தேர்தலில் மிசிசாகாவில் நகர முதல்வர் பதவிக்கு ஒரு தமிழர் போட்டியிடுகின்றார். கடந்த பதினொரு தடவைகள் இந்நகரின் முதல்வராகப் பதவி வகித்து சாதனை புரிந்து, பன்னிரண்டாவது தடவையாகவும் இப்பதவிக்குப் போட்டியிடும் ஒருவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு தந்துணிவு அவசியம். மக்களின் மீதுள்ள துணிவே இதற்குக் காரணமாகவிருக்க வேண்டும்.

மார்க்கம் நகரசபையின் இரண்டு வட்டாரங்களில் உறுப்பினர் பதவிக்கு தமிழ் வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். ஒரு வட்டாரத்தில், இருக்கும் பதவியைத் தக்க வைப்பதற்கான போட்டி. அடுத்த வட்டாரத்தில், உறுப்பினர் பதவியைக் கைப்பற்றுவதற்கான போட்டி.

ரொறன்ரோ நகர சபையின் 44 வட்டாரங்களில் ஒன்றில் மட்டுமே தமிழர் போட்டியிடுகின்றனர். நீண்ட காலமாக இந்த வட்டாரத்தின் உறுப்பினராக இருந்து வருபவரை எதிர்த்துப் பலர் இங்கு போட்டியிடுகின்றனர். கணிசமான தமிழ் வாக்காளர்களைக் கொண்டது இந்த வட்டாரம். தமிழர்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் தமிழர் ஒருவர் வெற்றி பெறுவது நிச்சயம்.

ஆனால் மூன்று தமிழ் வேட்பாளர்கள் இந்த வட்டாரத்தில் போட்டியிடுகின்றனர். தமிழர் ஒருவர் வெற்றி பெறுவதற்கு இது சாதகமானதல்ல. வேண்டுமென்றால், தமிழர் ஒருவர் வெற்றி பெறாது தடுப்பதற்கு உதவலாம். குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக மாறுமோ என அச்சப்பட வேண்டியுள்ளது.

பாடசாலைச் சபை உறுப்பினர் பதவிகளுக்கு எம்மத்தியிலுள்ள நன்கறியப்பட்ட, சேவை நோக்கம் கொண்ட பல இளையோர் முன்வந்துள்ளனர். புதிதாக அறிமுகம் தேவையில்லாத, முன்னணித் தன்னார்வ தொண்டர்களாகப் பஸ்துறைகளில் பணியாற்றிய பலரை இங்கு காணமுடிகின்றது.

தகுதியான தமிழர்களை, தேவையான பணிக்கு அனுப்பத் தெரிவு செய்யும் நாள் இந்த மாதம் 25ஆம் திகதி என்பதை மனதிலிருத்தி மறவாது வாக்களிப்போம். அவர்களை மதிப்போடு தெரிவு செய்வோம்!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

இலங்கைப் பயண விசா வழங்கும் முறை செப். 30 முதல் மாற்றம்! No more 'on arrival visa'

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்பவர்களுக்கு இலங்கை வழங்கும் விசா முறையில் முழுமையாக மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் (செப்டம்பர்) முப்பதாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள நடைமுறையின் கீழ் இலங்கைக்குள் சென்ற பின்னர் வழங்கப்படும் 'on line visa' நடைமுறை இப்போது ரத்துச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் மாலத்தீவு பயணிகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது.

Sri Lanka has suspended the on arrival visa facility for all countries except Singapore and Maldives with effect from 30th September, 2010. People arriving to Sri Lanka from nearly 70 countries including Canada are required to obtain visas from the Sri Lanka missions abroad before their arrival in Sri Lanka.

புகலிடங்களிலுள்ள ஈழத்தமிழர்களே இந்த நடைமுறையினால் வெகுவாகப் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகின்றது. முன்னைய நடைமுறையின்படி, அங்கு செல்லும் ஒருவர் அங்கு வைத்து விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

முதல் மாதத்துக்குக் கட்டணம் எதுவில்லை. மேலதிகமாகத் தங்குவதற்கே விசாவுக்குக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

புதிய நடைமுறையின் அடிப்படையில் எவ்வளவு காலம் அங்கு தங்குவதானாலும் முற்கூட்டியே தங்கள் நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் விசாவுக்கு விண்ணப்பித்துப் பெறவேண்டும்.

புகலிட நாடுகளிலுள்ள ஈழத்தமிழர்கள் யார் யார் அங்கு விஜயம் செய்யவுள்ளனர் என்பது பற்றி அறிந்து அவர்கள் பற்றிய புலனாய்வு அறிக்கையை முற்கூட்டிப் பெறுவதற்காகவே சிறீ லங்கா அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக இத்துறையுடன் சம்பந்தப்பட்ட முக்கியத்தர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த பன்னிரண்டு மாதங்களில் கனடாவிலிருந்து சுமார் நாற்பதாயிரத்துக்கும் அதிகமானோர் சிறீலங்கா சென்றதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

ரொறன்ரோ நகரசபைத் தேர்தலில் மொத்தம் 477 பேர் களத்தில்! அக்டோபர் 25ஆம் திகதி வாக்களிப்பு நாள்

ரொறன்ரோ நகர சபைக்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல், இந்த மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. நகர முதல்வர், 44 சபை அங்கத்தவர்கள் ஆகியோருடன் மொத்தம் 39 கல்விச் சபை உறுப்பினர்கள் இத் தேர்தலில் தெரிந்தெடுக்கப்படுவர்.

இந்த 44 இடங்களுக்கான தேர்தலில் எல்லாமாக 477 பேர் போட்டியிடுகின்றனர். கடைசியாக 2006ஆம் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 456 பேர் போட்டியிட்டிருந்தனர். நகர முதல்வராக ஒருவரைத் தெரிவுதற்கான போட்டியில் 40 பேர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை 38 பேர் போட்டியிட்டிருந்தனர்.

44 சபை உறுப்பினர்கள் (கவுன்ஸிலர்கள்) பதவிக்கு 279 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு வட்டாரத்துக்கு ஆறு பேர் வீதம் இப்போட்டி அமைகின்றது. 2006ஆம் ஆண்டுத் தேர்தலில் 44 இடங்களுக்கு 275 பேர் போட்டியிட்டிருந்தனர்.

ரொறன்ரோ மாவட்ட கல்விச் சபைக்கு 89 பேரும், ரொறன்ரோ மாவட்ட கத்தோலிக்க கல்விச் சபைக்கு 59 பேரும், பிரெஞ்சு கல்விச் சபைகளுக்கு 10 பேருமாக மொத்தம் 158 பேர் போட்டியிடுகின்றனர். இதில் தெரிவு செய்யப்பட வேண்டிய தொகை 39 மட்டுமே.

ரொறன்ரோ நகரசபைத் தேர்தல் முற்கூட்டிய வாக்களிப்பு நாட்கள்

இந்த மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள ரொறன்ரோ நகரசபைத் தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்களிப்பு தின விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் (அக்டோபர்) 5, 6, 7, 8, 12, 13 ஆகிய நாட்களில் ரொறன்ரோ நகரசபையிலும் (சிறீ ஹோல்), ஈஸ்ட் யோர்க், ஏற்றோபிக்கோ, நோர்த் யோர்க், ஸ்காபிரோ, யோர்க் ஆகிய இடங்களிலுள்ள சிவிக் சென்ட்ரல்களிலும் வாக்களிப்பு காலை பத்து மணி முதல் பிற்பகல் ஆறு மணி வரை இடம்பெறும். ரொறன்ரோ நகரத்துள் எங்கு வசிப்பவர்களாக இருந்தாலும் தமக்கு வசதியான ஒரு இடத்தில் (மேற் கூறிப்பட்ட நிலையங்களில்) சென்று வாக்களிக்க முடியும்.

அக்டோபர் 16 சனிக்கிழமையும் 17 ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த வட்டார வாக்காளர்கள் காலை பத்து மணிக்கும் பிற்பகல் ஆறு மணிக்குமிடையில் முற்கூட்டி வாக்களிப்பதற்காக நிலையங்கள் அமைக்கப்படும். வாக்களிப்பு நிலையங்களின் விபரங்களைக் கொண்ட தகவல் அட்டைகள் அதற்கு முன்னதாக வாக்காளருக்கு அனுப்பி வைக்கப்படும். தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிவதற்கு 311 இலக்கத்தை அழைக்கவும்.

மார்க்கம் நகர சபையின் முற்கூட்டிய வாக்களிப்பு நாட்கள்

மார்க்கம் நகரசபையில் ஏழு இடங்களில் அக்டோபர் 16ஆம் 17ஆம் திகதிகளில் காலை பத்து மணி முதல் பிற்பகல் 8 மணி வரையும் முற்கூட்டிய வாக்களிப்பு நடைபெறும். 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் 21ஆம் திகதி வியாழக்கிழமையும் காலை பத்து மணி முதல் பிற்பகல் 8 மணி வரையும் மார்க்கம் சிவிக் சென்டர், ஆர்மடேல் கொம்புனிற்றி சென்டர் ஆகிய இடங்களில் முற்கூட்டிய வாக்களிப்பு நடைபெறும்.

மார்க்கம் நகரசபையானது இன்டர்நெற் வாக்களிப்பு முறையையும் ஏற்பாடு செய்துள்ளது. மார்க்கம் வாக்காளர் இடாப்பில் பெயருள்ளவர்கள் மட்டுமே இன்டர்நெற்றில் வாக்களிக்கலாம். இடாப்பில் பெயரில்லாதவர்கள் அக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் பெயரைச் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் ●



6081



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக (கவர்னர் ஜெனரல்) டேவிட் ஜோன்சன் இந்த மாதம் நியமனமாகவுள்ளார். இரண்டாவது எலிசபெத் மாகாராணியின் கனடிய பிரதிநிதியாக நியமனமாகவுள்ள இவர், கடந்த மாதம் இங்கிலாந்து சென்று மகாராணியைச் சந்தித்தார். கனடாவின் 28வது ஆளுநர் நாயகமாக நியமனம் பெறும் டேவிட் ஜோன்சனுக்கான பட்டயங்கள் மேற்படி சந்திப்பின்போது மகாராணியால் கையளிக்கப்பட்டது. கனடாவுக்கு அகதியாக வந்த மிக்கேல் ஜோன் இதற்கு முன்னர் ஆளுநர் நாயகமாக இருந்தார்.

கனடாவின் வர்த்தக மையமாகக் கருதப்படும் ரொறன்ரோ மற்றும் மொன்றியல் நகரங்கள் உலகின் அதிக வாழ்க்கைச் செலவைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிலிலுள்ள பொருள்மிய நிர்வாக நிறுவனத்தின் அறிக்கையின்படி, உலகின் அதிகூடிய வாழ்க்கைச் செலவு நகரங்களில் ரொறன்ரோ பத்தாவது இடத்தை வகிக்கின்றது. லண்டன், பாரிஸ் ஆகிய முக்கிய நகரங்களை ரொறன்ரோ பின்னுக்குத் தள்ளியுள்ளது. கெனிவா, சூரிச், ஓஸ்கோ ஆகிய நகரங்களே தொடர்ந்தும் முன்னணியில் நிற்கின்றன.

கனடாவில் தேக்க நிலையிலிருக்கும் வீடுகள் விற்பனையில், மீள்வீடு விற்பனை சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தோடு ஒப்பீடு செய்கையில் ஆகஸ்ட் மாத மீள் வீடு விற்பனை 4.1 வீதத்தால் அதிகரித்துள்ளது. எனினும், கடந்தாண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.2 வீதத்தால் இது குறைவாகவே உள்ளது. வட்டி வீதங்கள் அதிகரிப்பு, ஓனராறியோ மாகாண புதிய எச். எஸ். ரி வரி ஆகியவைகளே வீடு விற்பனை வீழ்ச்சிக்குக் காரணமென்று கூறப்படுகின்றது.

புதிய குடிவரவாளர்களுக்குச் சேவை புரிவதற்கென மார்க்கம் நகரத்தை உள்ளடக்கிய போர்க் மாநகரப் பிரதேசத்தில் நான்கு குடிவரவு வரவேற்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்க்கம் வடக்கு, மார்க்கம் தெற்கு, நியுமார்க்கட், ரிச்மண்ட்கில் பகுதிகளில் இவை அமைந்துள்ளன. புதிய குடிவரவாளர்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்பு, சட்ட ஆலோசனை, வேலை தேடுவதற்கான ஆலோசனை போன்ற சேவைகளை ஒரே கூரையின் கீழ் குடிவரவாளர் பெற இந்நிலையங்கள் உதவுகின்றன.

போதுவாக மின்பாவனை குறைவாகப் பயன்படுத்தப்படும் இரவு வேளை போன்ற நேரங்களின் மின்பாவனைக்கான கட்டணத்தை அலகுகள் அடிப்படையில் குறைப்பதற்கு ஒன்றாறியோ மாகாண அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இரவு வேளைகளில் துணிகளைத் துவைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல் போன்ற வீட்டு வேலைகளைச் செய்பவர்கள் மின்கட்டணக் குறைப்பை எதிர்பார்க்கலாமென மாகாண முதலமைச்சர் டாலர்ன் மக்கன்ரி அறிவித்துள்ளார்.

இந்த வருட இலையுதிர் காலம் (fall) வெப்பம் நிரம்பியதாகவும் வரட்சி கூடியதாகவும் இருக்குமென்று கனடிய காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஆகக் கூடிய வெப்ப நாளைக் கடந்த ஆகஸ்ட் முப்பதாம் திகதி இருந்தது. இலையுதிர் காலத்தில் அவ்வப்போது மழை பெய்யலாம். சில வேளை குளிர் காற்றும் வீசலாம். ஆனால் வழமையான இலையுதிர் காலம் போலவல்லாமல் வரட்சியும் வெப்பமும் அதிகமாகக் காணப்படும்.

வேலையற்ற நேரங்களிலும், ஓய்வு நாட்களிலும் சில முக்கிய நிகழ்வுகளுக்காகப் பணம் பெற்றுக் கடமையாற்றிய 'paid duty' பொலிசாரின் வருமானம் பற்றிய கணக்காய்வுகளை வருமான வரி இலாகா ஆரம்பித்துள்ளது. ரொறன்ரோ பொலிசிலுள்ள 5,561 உத்தியோகத்தர்களில் 75 வீதமானோருக்கு இது தொடர்பான கடிதத்தை வருமான வரி இலாகா அனுப்பியுள்ளது. இவர்களின் கடந்த மூன்று வருட கால வருமானவரி ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கணவாயின் சோதிடமும் பலித்தது!

ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமராக கடந்த ஜூன் மாதத்தில் பதவியேற்றவர் ஜிலியா ஹில்லர்ட். தமக்கு முன்னர் அப்பதவி வகித்த தமது தொழிற்கட்சியைச் சேர்ந்த கெவின் ரூட் பதவியழிந்ததால் அப்பதவிக்கு ஹில்லார்ட் வந்தார்.

ஆனால் ஒரு மாதத்துள் அரசாங்கத்தைக் கலைத்த இவர் புதிய தேர்தலைச் சந்தித்தார். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவரது கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், சுயேட்சை உறுப்பினர் ஒருவரின் ஆதரவோடு ஒற்றைப் பெரும்பான்மையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி பிரதமராகியுள்ளார். ஊஞ்சலாடும் நூலிழை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் ரூட் நியமனமாகியுள்ளார்.

தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய சோதிடக் கணவாய் கசண்ட்ரா, ஹில்லார்டே மீண்டும் பிரதமராவார் என்று 'சிக்னல்' சோதிடம் வாயிலாகத் தெரிவித்திருந்தது. என்னவோ, ஜூலியா ஹில்லர்ட் அவ்வாறே பிரதமராகியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் ஜேர்மன் கணவாய் தெரிவித்த சோதிடம் பலித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய சூரியப்புயல் 2012ம் ஆண்டு ஏற்படும்!

2012ஆம் ஆண்டில் மிகப்பெரிய சூரியப்புயல் ஒன்று ஏற்படப்போவதாக விண்வெளி ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நூறு மில்லியன் நீர்வாயுக் குண்டுகளின் சக்தியைக் கொண்டதாக இந்தச் சூரியப் புயல் இருக்குமென்று அறிவிக்கப் பட்டுள்ளது. விஞ்ஞானிகளினதும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களினதும் ஏகோபித்த கருத்தின்படி 2012ஆம் ஆண்டினது கருத்தின்படி, கடந்த நூறு ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய சகல புயல்களையும்விட மோசமானதாக இருக்குமாம்.

விமான சேவைகள், தகவல் தொடர்புகள் போன்ற பணிகள் இந்தப் புயலினால் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



20 ஆண்டுகள் பூர்த்தி மலர்

1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனது முதலாவது இதழை விரித்த 'தமிழர் தகவல்' தற்போது இருபதாவது ஆண்டில் நடைபயில்கின்றது. இன்னும் நான்கு மாதங்களில் - 2011 ஜனவரியில் இருபது வயதைப் பூர்த்தி செய்வது இந்த மண்ணில் ஒரு வரலாற்றுப் பதிவாக அமையும்.

கனடிய தமிழ் ஊடகப் பயணத்தில், தொடர்ச்சியாக உயிரோட்டமாக சமூகத்துடன் இணைந்து வளர்ந்து இருபது ஆண்டுகளைப் பக்குவமாகப் பூர்த்தி செய்யும் முதலாவது ஊடகம் என்னும் உயரிடம் தமிழர் தகவலுக்கு உரியது. இதனையிட்டுக் கனடியத் தமிழர் நிச்சயம் பெருமையடைவர்.

இந்த மண்ணில் வாழும் தமிழரின் மதிப்புக்குரிய ஓர் அடையாளமாகத் திகழும் 'தமிழர் தகவல்' இருபதாவது ஆண்டு மலர், 2011 பெப்ரவரியில் வெளிவரவுள்ளது. இதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

முன்னைய ஆண்டு மலர்களைவிட தோற்றத்தில் முற்றிலும் வித்தியாசமானதாகவும், பக்க வடிவமைப்பில் முன்னிலும் கவர்ச்சியானதாகவும், உள்ளடக்கத்தில் மேலும் ஆழமானதாகவும் அமையவிருப்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறியத் தருகின்றோம்.

மலருக்குரிய கட்டுரைகளும் மற்றும் படைப்புகளும் உங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றது. தமிழர் தகவல் ஒரு செய்தி ஏடல்ல; இலக்கியச் சஞ்சிகையுமல்ல. தகவல்களை மட்டுமே தருவதற்காக அதன் பெயர் பூண்டு வெளிவரும் மாத சஞ்சிகை. எனவே, இதில் வெளிவரும் ஆக்கங்கள் எவ்வகையானதாக இருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதலாம். பிரெஞ்சு மொழியிலான படைப்புகளும் ஆண்டு மலருக்கு வரவேற்கப்படுகின்றது. சாதாரண கட்டுரைகள் 900 சொற்களுக்கு மேற்படாது இருக்க வேண்டும். ஆய்வு சம்பந்தமான கட்டுரைகள் 1700 சொற்கள் வரையானதாக இருக்கலாம். குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் தமிழர் தகவலுக்கு எழுதலாம் என்ற வரையறை எதுவும் கிடையாது. விரும்பும் எவரும் எழுதலாம். தகுதியானவை பிரசுரமாகும்.

இளையோர்/மாணவர்களிடமிருந்து முன்னைய ஆண்டுகளைவிடக் கூடுதலான படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றது. விரும்பும் எந்த மொழியிலும் எழுதலாம்.


2010 நவம்பர் மாதம் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஆக்கங்கள் ஏற்கப்படும். தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:
20th Anniversary Issue
P.O. Box - 3, Station - F
Toronto, Ontario,
M4Y 2L4

மின்னஞ்சல் முகவரி: tamilinfo@sympatico.ca
ஏதாவது விபரங்கள் தேவைப்படின, 416 920 9250 இலக்கத்தில் உங்கள் விபரங்களை விளக்கமாகப் பதிவு செய்தால், 24 மணி நேரத்துள் தொடர்பு கொள்ளப்படும்.

முதன்மை ஆசிரியர்
தமிழர் தகவல்

Walk for Justice Mission Geneva to Belgium நீதி கேட்டு முவர் நடைபயணம்

ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்கும் நடைபயணமொன்று கடந்த மாதம் ஐரோப்பாவில் நடைபெற்றது. ஜெனிவாவில் ஆரம்பமான இந்தப் பயணம் கவிஸ்-ஜேர்மனி-பிரான்ஸ் உட்படப் பல நாடுகள் ஊடாகச் சென்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பெல்ஜியம் சென்றடைந்தது. செல்கின்ற வழிகளில் பல அரசியல் தலைவர்களையும், அரசாங்கங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்த இவர்கள் நீதி கேட்கும் வேண்டுகோள்களையும் கையளித்தனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அ. ஜெகதீஸ்வரன் (62) தலைமையில் பிரான்ஸைச் சேர்ந்த வினோத், சுவிஸைச் சேர்ந்த தேவகி ஆகியோர் பங்கேற்ற நடைபயணத்தில் சில காட்சிகள் இங்கே பிரசுரமாகியுள்ளன.





டாக்டர் எம். கே. முருகானந்தன்

காதல் செய்வீர் உடல் நலம் பெறுவீர்



'...காதலிக்க நேரமுண்டு
காதலிக்க ஆளுமுண்டு...'

எனப் பாடித் திரிந்த காலங்கள் இனிமையானவை. மறக்க முடியாத அந்த நினைவுகள் மனத்துள் துள்ளிக் குதிக்கின்றன.

'காதலிக்க நேரமில்லை' என்ற அந்தப் படம் நான் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது பார்த்தது.

காஷ்மீர் அழகும், இளமையின் துள்ளலும், கமெடியும் இணைந்த வித்தியாசமான படம். சிறீதர் நெறியாள்கை. ரவிச்சந்திரன் ஆடிப்பாடுவார்.

கற்றுலாக்கள் செல்லும்போது பஸ்சில் எங்கள் வாயில் அப் பாடல் ஓங்கி ஒலிக்கும். சகமாணவிகளும் இருப்பார்கள் அல்லவா? சேர்ந்து பாடும் துணிவும் அவர்களில் சிலருக்கு இருந்தது எம் அதிர்ஷ்டமே.

பின்னோக்கிய பார்வை

அன்று அது கிளப்பூட்டும் வெறும் காதல் பாடலாகத்தான் இருந்தது. ஆனால் இன்று மருத்துவனாக யோசிக்கும்போது காதலுக்கும் உடல்நலத்திற்கும் இடையே ஆன நெருங்கிய தொடர்பை நினைக்க வைக்கிறது.

ஈருடலும் ஒருயிரும் என்பது போல உண்மையான அல்லது ஆழமான காதல் உடல் நலத்துடன் பின்னிப் பிணைந்ததாகும்.

"காதல் இனிமையான உணர்வுகளைத் தருகிறது, காற்றில் மிதப்பது போன்ற அற்புதமாக உணர்வை வைக்கிறது. மனக்கிளர்ச்சியைத் தருகிறது." என்றெல்லாம் காதலர்கள் சொல்லுவார்கள்.

'...அவ்வுலகம் சென்று வந்தேன்
அமுதமும் குடித்து வந்தேன்..'

என்று பாடவும் செய்வார்கள். ஆம் காணாத புது உலகெல்லாம் காண வைப்பது அல்லவா காதல். மோட்சமும் இந்திரலேகமும் கிட்டவும் வராதது.

ஆனால் எல்லாக் காதலும் உடல் நல மேம்பாட்டுடன் சம்பந்தப்பட்டதா?

எத்தகைய காதல்

கண்டவுடன் காதல் போன்ற திடீரென எழும் கவர்ச்சியும், காமமும் கலந்த உணர்வுகள் அத்தகைய ஆரோக்கிய நன்மைகள் தருவதாக ஆய்வுகள் சொல்லவில்லை.

புதிதாக ஏற்படும் திடீர்க் காதல் அற்புதமான அனுபவமாக தோன்றினாலும்,

- சிக்கலானதாகவும்,
- தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாததாகவும்,
- தொல்லைப்படுத்துவதாகவும் சில வேளைகளில் இருப்பதுண்டு.

இதனால் மனஅமைதியும் ஆரோக்கியமும் கெடவும் வாய்ப்புண்டு. ஆனால்

- ஒருவரை ஒருவர் புரிந்து

- மனதால் நெருங்கி
- படிப்படியாக வளர்த்து வரும் உறவுகள் மனதிற்கு மட்டுமின்றி உடலுக்கும் நிறைய நன்மைகளைச் செய்கின்றன.
- ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான, மனத்திருப்தியுடன் கூடிய, நீண்ட நாள் தொடரும் காதல் உணர்வுகள் நிச்சயமாக நன்மை பயக்கின்றன என்பது அறிஞர்கள் கருத்தாக இருக்கிறது.

காதல் என்பது பாலியல் ரீதியானதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை.

மற்றவர்களுடன் மன ரீதியாக சாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் போது.

- நீங்கள் மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள்.
- வேண்டப்பட்டவராக உணர்வீர்கள்,
- பாதுகாப்பு உணர்வு கிட்டும்.

இவை ஆண் பெண் காதலால் மட்டும் கிட்டுவதில்லை.

- பெற்றோர் பிள்ளைகள்,
- நண்பர்கள்,
- நெருங்கிய உறவினர் மூலமும் கிடைக்கலாம்.
- திருமண உறவின் பின் மனமொத்த தம்பதிகள் இடையே நிறையவே கிடைக்கிறது.

மருத்துவரிடம் ஓட்டம் குறையும்

காய்ச்சல், தலையிடி, உளைவு இப்படி எத்தனையோ பிரச்சனைகளுக்கு மருத்துவரிடம் பலரும் ஓட வேண்டியிருக்கிறது.

- மருத்துவரிடம் ஓடுவதும்,
- மருத்துவமனைகளில் அட்மிட் பண்ணி நிற்க நேருவதும் மணமுடித்து மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகளிடையே குறைவு என ஒரு ஆய்வு கூறுகிறது.

மனவிரக்தி

மனவிரக்திக்கு ஆளாவதும், உள நெருக்கடிகளால் துன்புறுவதும் காதல் சூழலில் வாழ்பவர்களிடையே குறைவாகும்.

மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியுறுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையாவதும் அதிகம். அதே போல (30ஆம் பக்கம் வருக)

புதிய கல்வியாண்டு ஆரம்பித்துவிட்டது. ஆரண்டாம் நிலைப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் இவ்வருடத்துக்கான கலைத் திட்டத்தை முதல்நாளே மாணவர்களுக்கு வழங்கி விடுவார்கள். இதனைத் தொடர்ந்து ஒப்படைகளின் விபரங்கள் அடங்கிய பட்டியலை வழங்குவார்கள். ஒவ்வொரு ஒப்படைக்கும் எவ்வாறு புள்ளிகள் வழங்கப்படும், எவ்வாறு பகுதிகளுக்குப் பிரிக்கப்படும், ஒவ்வொரு புள்ளியும் என்ன திகதிகளில் ஆசிரியரிடம் கையளிக்கப்பட வேண்டும் என விலா வாரியாக எழுத்து மூலம் வழங்கப்படும்.. இதனை எத்தனை மாணவர்கள்- அதுமாத்திரமல்ல, பெற்றோர்கள் கூட கவனமாக வாசித்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குரிய விடயம்.

ஒரு காலத்தில் ஒப்படைகள் கட்டாயமாகக் குறிப்பிட்ட திகதிகளிலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை (policy) அமுலில் இருந்தது. ஆனால் 1999இல் கல்வி அமைச்சு இதனை ஒழித்துக் கட்டியது. குறிப்பிட்ட திகதிகளில் ஒப்படைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணக்கரு (concept) கடந்த பதினொரு வருடங்களாக இல்லாமற் போய்விட்டது. ஆசிரியர்கள் எவ்வளவோ மணித்தியாலங்களைச் செலவுசெய்து ஒப்படைகளைப் பகுதிகளாகப் பிரித்து, - அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டிய திகதிகளையெல்லாம் பட்டியல் போட்டுக் கொடுத்தாலும் அதன் பெறுமானம் பூஜ்ஜியம் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் இந்தக் கல்வியாண்டில், பதினொரு அண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட கொள்கை திரும்பவும் அமுலாக்கப்படவுள்ளது. மாணவர்கள் குறிப்பிட்ட திகதிகளில் ஒப்படைக்கத் தவறினால் அவர்களுக்குப் புள்ளிகள் குறைக்கலாம். ஆசிரியர் விரும்புமிடத்து முற்றாகவே புள்ளிகளை வழங்காமலும் என்ற நிலை ஏற்படவுள்ளது.

மாணவர்களுக்கு இந்நாட்டில் பலவிதமான பிரச்சனைகள் காணப்படுகின்றன. பெற்றோரின் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். பதினாறு வயதிலேயே பல பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை காரணமாக இரவு வேலைக்குச் செல்கிறார்கள். இதனைவிட பலவிதமான துர்நடவடிக்கைகளில் ஈடுபட்டு சட்டத்தின் பிடிக்கு ஆளாகிறார்கள். இவ்வகையான காரணங்களால் இவர்களால் ஒப்படைகளைக் குறிப்பிட்ட திகதிக்குள் சமர்ப்பிக்க முடிவதில்லை. மனிதாபிமானத்துக்கு மதிப்புக் கொடுக்கும் கனடா நாடு இவர்களின் பிரச்சனைகளுக்கு மதிப்புக் கொடுத்து சலுகைகளை வழங்க முன்வந்தது. குழந்தை மையக் கல்வி (child centred education) 1968ல் ஹோல் -



கனகேஸ்வரி நடராஜா

ஒப்படைகளும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய திகதிகளும் Assignments and deadlines

டென்னிஸ் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் ஆரம்பிக்கப்பட்டது. கற்றல் என்பது மாணவர்களை மனதில் வைத்தே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே கல்வ அமைச்சின் குறிக்கோள். இதனால் சொந்தப் பிரச்சனைகள் காரணமாக ஒப்படைகளைக் குறிப்பிட்ட திகதிகளில் மாணவர்கள் சமர்ப்பிக்காதவிடத்து அவர்களைத் தண்டித்தல் (penalize) மனிதாபிமானமற்ற செயலெனக் கருதினர். இதன் பயனா 1999ல் கல்வ அமைச்சு மாணவர்களின் கற்றலையும், பழக்க வழக்கங்களையும் இளைத்தல் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் (learning and behaviour), காலதாமதமாக ஒப்படைகளைச் சமர்ப்பித்தல் ஒரு பழக்கவழக்கமே என்றும், அது கற்றல் பிரச்சனையல்ல; அதனால் அவருக்கு பூஜ்ஜியம் புள்ளி வழங்குவது அவரைத் தண்டிப்பதற்குச் சமம் என்றும் கூறி, கற்றல் திறன் (learning skills) என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

இனி , இந்தக் கற்றல் திறன் என்பது யாதென நோக்குவோம். இது ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதாவது, அவற்றைக் கொத்தணிகள் அல்லது தொகுப்புகள் (cluster) என அழைப்பர். அவையாவன, 1. சுதந்திரமாகச் செயற்படுகிறார் (works independently), 2. குழுவாகச் செயற்படுகிறார் (team work), 3. ஒழுங்கு முறையாகச் செயற்படுகிறார் (organised), 4. வேலை செய்யும் பாங்கு/வீட்டு வேலை (work habits/home work), சுயமுயற்சி (initiative) என்பன.

இந்த ஐந்து பிரிவுகளுக்கும் நான்கு அளவீடுகள் காணப்படும். அவையாவன, L1, L2, L3, L4 என்பவை. L1 என்பது மிகவும் நன்று (excellent), L2 என்பது நன்று (good), L3 என்பது திருப்தி (satisfactory), L4 என்பது திருந்த இடமுண்டு (needs improvement). இவை பற்றிய மேலதிக விளக்கங்களை பெற்றோர் இரவுகளில் ஆசிரியர் தனிப்பட்ட முறையில் பெற்றோர் சமூகம் அளிக்கும் இடத்தில் விளக்குவார்கள். மாணவர்கள் தமது குறிக்கோள்களை (goals) அடைய இக்கற்றல் நெறிகள் மிகவும் உதவுகின்றன.

ஒப்படைகளைக் குறித்த நேரத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்காதவிடத்து கற்றல் திறனில் காணப்படும் ஐந்து

கொத்தணிகளில்/தொகுப்புகளில் எந்த அளவீடுகளில் காணப்படுகிறார் என்பதை அதற்குரிய L1, L2, L3, L4. என்ற எண்களுக்கு எதிரேயுள்ள வட்டங்களில் நிரல்படுத்துவார்கள் (bubbling). இதனைக் கணினிகள் அவர்களின் தேர்ச்சி அறிக்கையில் எழுத்து மூலம் காட்டும். பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் போதிய விளக்கத்தை இவை காட்டும். பலரும் இதனை மிகவும் அவதானமாகப் பார்ப்பது கிடையாது.

பல பெரிய ஒப்படைகளைக் குழுவாகவே (group assignments) சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அப்படிச் செயல்படுத்தும்போது குழு அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒப்படைவின் ஒரு பகுதி பிரித்துக் கொடுக்கப்படும். சில மாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பங்கைக் குறிப்பிட்ட திகதியில் செய்து முடிக்கத் தவறுவதால், முழுக்குழுவுமே பாதிக்கப்படுவதும் அதனால் மாணவர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்பட்டு ஆசிரியரிடையே முறையிடுவதும் சகஜமாக நடைபெறுவதுண்டு.

தனியாகச் செய்து முடிக்க வேண்டிய ஒப்படைகளைக் குறித்த திகதியில் சமர்ப்பிக்காதவிடத்து அது ஆசிரியர்களுக்குப் பெரிய தலையிடையாக மாறுவதுமுண்டு. இவ்வாறு செய்யும் பிள்ளைகளுக்கு பூஜ்ஜியம் புள்ளி வழங்க வேண்டுமென்றும், அவர்களின் பிரச்சனைகளைச் செவிமடுத்து, ஊக்குவித்து, அவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களை (chances) வழங்கும்படியும் பாடசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுப்பதுண்டு. ஆசிரியர்களை மாணவர்கள் அணுகி வேண்டுகோள் விடுப்பதற்குப் பதிலாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் பின்னும் முன்னும் திரிந்து ஒப்படைகளைச் சமர்ப்பிக்கும்படி கெஞ்ச வேண்டியுள்ளது.

சில ஆசிரியர்கள் மிகவும் அதிகாரத்துடன் மாணவர்களுக்குப் பூஜ்ஜியம் புள்ளி வழங்குவதும் உண்டு. இங்குதான், இந்நாட்டுக் கல்வி முறையில் ஆசிரியரின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது புலனாகிறது. மதிப்பெண்கள் முற்றிலும் அவசியமானவை (subjective). ஆசிரியரின் பங்கு அறிந்து மாணவர் நடத்தல் மிகவும் முக்கியமானது. சில மாணவரின் பிரச்சனை மிகவும் பாரதூரமானதாக இருக்கும். அதனால், இரக்கமான முறைகளையும் →

As Ban Meets Sri Lanka Rajapaksa UN War Crimes Panel Not Mentioned

By Matthew Russell Lee

UNITED NATIONS, September 24 -- When Mahinda Rajapaksa of Sri Lanka met with the UN's Ban Ki-moon on Friday morning, Ban did not raise the slow starting UN panel of experts on war crimes in the country.

Five hours after the meeting, the UN issued a terse summary of what was discussed. It mentions only Rajapaksa's own "Lessons Learnt" panel, and not the UN's.



Inner City Press, covering the meeting on Sudan later on Friday with a "free range" UN pass, noted Sir Lanka's Minister of External Affairs G.L. Peiris seated on the North Lawn's second floor, reading.

In his previous trip inside the UN, Peiris refused to take any questions from the Press. In Washington, he walked out of a

session at the National Press Club when he thought tough questions might be asked.

Neither he nor Rajapaksa have scheduled any press availability at the UN, unlike, only on Friday, the Presidents of Bolivia, Cyprus and Nigeria, to all of whom Inner City Press asked questions.

While Ban met with Nigeria's Goodluck Jonathan before he met with Rajapaksa, the UN's summary of the Nigeria meeting was issued hours before the Sri Lanka one. Does this reflect greater checking with or push back by Sri Lanka? Or, some ask, ineptitude in the UN's Sri Lanka team?

Its last read out about Sri Lanka came out at 10 p.m. When Inner City Press asked if it had been checked with the government, spokesman Martin Nesirky said no, there had just been a technical snafu. But how come a snafu on Friday as to Sri Lanka, and not Nigeria? Watch this site.

UN's Ban and M. Rajapaksa, Sept 24, war crimes panel not shown or mentioned

Here is the UN's Sri Lanka summary:

The Secretary-General's discussion with President Rajapaksa focused on the need to move forward expeditiously on outstanding issues covered in the joint statement of May 2009, particularly a political settlement, reconciliation and accountability. The Secretary-General underlined that the President's strong political mandate provided a unique opportunity to deliver on his commitments to address these issues.

The President underlined that development and education in the North were integral to national reconciliation. He gave examples of progress made on reconstruction and rehabilitation efforts in this regard.

The President updated the Secretary-General on the work of the Lessons Learnt and Reconciliation Commission.

But what about the UN's panel? And what about the answers promised long ago by Ban's spokesman Nesirky about Ban's personal relationship with Rajapaksa, including prior to becoming Secretary General? Watch this site.



(leniency) கையாள வேண்டியுள்ளது. ஒப்படைகள் குறிப்பிட்ட திகதிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ஆசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப் போகின்றது. அத்துடன் மிகவும் கஷ்டப்பட்டு குறிப்பிட்ட திகதிகளில் ஒப்படைகளைச் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு, தாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு புள்ளிகள் எடுக்கும்போது, ஒரு சில மாணவர்கள் பொய்ச் சாட்டுகள் சொல்லி இலகுவாகப் புள்ளிகள் பெறுகிறார்கள் என்ற விரக்தியும் (frustration) ஏற்படாது. ஆகவே, இந்தப் புதிய கொள்கை வரவேற்கப்பட வேண்டியது.

ஒர் ஆசிரியரின் கைகளுக்குக் குறிப்பிட்ட திகதியில் எல்லா ஒப்படைகளும் கிடைத்தால் அவற்றை ஒன்றுடனொன்று ஒப்பிட்டு சரியான முறையில் அளவீடு செய்வது சுலபம். அப்படியல்லாமல் ஒவ்வொரு பிள்ளைக்கு ஒவ்வொரு திகதியில் ஒப்படைகளைச் சமர்ப்பிக்கும்போது ஆசிரியரால் ஒரே சீரான முறையில் திருத்துவது கடினம். அதிலும், மாதக்கணக்காக ஒப்படைகளைச் சமர்ப்பிக்காத பிள்ளைகள் ஏற்கனவே எழுதிய மாணவர்களின் உதவியைப் பெற்று எழுதி புள்ளிகளைப் பெறுவார்கள். ஆசிரியர்கூட தனது புள்ளியிடும் முறையை மறந்திருக்கலாம். ஆகவே, இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களே. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்கள் தங்கள் ஒப்படைகளை தங்கள் வீட்டு நாய் சாப்பிட்டு விட்டதாகச் சொல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் எவ்வளவு சுலபமாக தப்பித்துக் கொள்கின்றனர் என்பதற்கு இது ஒன்றே போதும்.

குறிப்பிட்ட திகதியில் வேலையைச் செய்து முடிப்பதே (working for deadlines) இந்நாட்டு வேலை விழுமியங்களில் ஒன்று. இந்த விழுமியத்தை பாடசாலையில் கற்காமல் மாணவர்கள் வேறு எங்கு கற்கப் போகிறார்கள். ஆகவே, இப்புதிய கொள்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஒன்றாறியோ இரண்டாம் நிலைப் பாடசாலை ஆசிரியர்கள் சம்மேளனத் தலைவர் கென் கொராள் கூறுவதைப் படிப்போம்: "இப்படி ஒரு கொள்கை அமுலுக்கு வந்தாலும் ஆசிரியர்கள் பூஜ்ஜியம் புள்ளி வயங்க மாட்டார்கள். ஆனால், மாணவரின் நடத்தை, வேலை செய்யும் பாங்கு, அடைவு (behaviour, work habits and achievement) ஆகியவற்றைத் திருத்தியமைக்க உதவும்" என்கிறார்.

இங்கு ஆசிரியர்களின் கைகளிலேயே மாணவர்களின் புள்ளிகள் அகப்பட்டுள்ளது. ஆகவே அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய மாணவர்கள் தொழிற்பட வேண்டும். ●

ஐயா புறப்படுவோம் என்று சொன்னார். எனக்கு நடுக்கம் பிடித்தது. கடந்த இரண்டு மணி நேரமாக அம்மா எங்களை வெளிக்கிட்டுத்தி வெளிக் குந்தில் வரிசையாக உட்கார்த்தி வைத்திருந்தார். நாங்கள் ஏழுபேர். புறப்படும் சமயத்தில் என்னுடைய இரண்டு வயது தங்கச்சி ஈரம் செய்துவிட்டாள். அம்மா மறுபடியும் அவள் உடுப்பை மாற்றி வெளிக்கிட்டுத் வேண்டியிருந்தது. நாங்கள் வரிசை தவறாமல் நடக்கவேண்டும். பெரியண்ணர் முதலில் நின்றார். ஐந்தாவதாக நான், ஆறாவதாக தம்பி, கடைசி தங்கச்சி.

எங்களுடைய வாசல் கதவு பழைய கனமான மரத்தில் கடைந்து செய்யப்பட்டது. இரண்டு பாதிகளாகப் பிளந்து, நிலையில் பொருத்தப்பட்ட இரும்பு நாதாங்கிகளில் நின்று சுழரும். கதவுகளைச் சாத்தமுன்னர் ஐயா உள் தாழ்பாள்களை போட்டார். கதவைச் சாத்தி சாவித்துவாரத்துக்குள் திறவுகோலை நுழைத்து அதனாலேயே கதவை இழுத்தார். திறவுகோல் என்றால் உருக்கிய இரும்பினால் செய்தது. ஓர் ஐந்து வயதுப் பிள்ளை தூக்குவதற்கு இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டும். எங்கள் வீட்டு கதவுக்கு கைப்பிடியோ குமிழோ கிடையாது. ஐயா தன் பலத்தில் பாதியை பிரயோகித்து கதவை இழுத்து அதேசமயம் திறப்பையும் திருப்பினார். பூட்டு நாக்கு விழுந்து டங்கென்று சத்தம் கேட்டது. அம்மா இரண்டாவது பூட்டையும் பூட்டிச் சொன்னார். ஐயா வலது கையை மறுபடியும் ஒரு வட்டம் திருப்பியதும் மறுபடியும் ஒரு சத்தம். கதவு பூட்டியாகிவிட்டது. நாங்கள் புறப்பட்டோம்.

சிறிது தூரம் நடந்ததும் ஐயாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. கொஞ்சம் பொறுக்கச் சொல்லிவிட்டு திரும்பினார். நாங்கள் வரிசை கலையாமல் நின்றபடி கழுத்தை மாத்திரம் திருப்பி வாசல் கதவை பார்த்தோம். ஐயா மறுபடியும் போய் கதவில் தொங்கிப் பார்த்தார். இரண்டாவது பூட்டும் சரியாக விழுந்திருக்கிறதா என்பதை சோதித்தார். கதவை காலால் உதைத்தார். எல்லாம் சேமமாக இருந்தது. ஐயா திரும்பி வந்ததும் நாங்கள் ஆற்றைக் கடப்பதுபோல ஒருவர் பின்னால் ஒருவராக நடந்தோம். அவர் திறப்பை செங்கோல்போல கையிலேயே பிடித்திருந்தார். பாதி வழியில் கை உளைந்திருக்கும் என்று நினைக்கிறேன் அதை அம்மாவிடம்



அ. முத்துலிங்கம்

எங்கள் வீட்டு திறவுகோல்

கொடுத்தார். அம்மா அதை முந்தானை நுனியில் முடிந்து இடுப்பில் செருகி, இடுப்பு ஒரு பக்கத்துக்கு சாய நடந்தார். சிறிது நேரத்தில் அக்காவிடம் இருந்து தங்கச்சியை வாங்கி மற்ற இடுப்பில் இருத்தி பாரத்தை சமன் செய்தார்.

அம்மாவின் நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு இருக்கும். தலைமயிரை வழித்து இழுத்துக் கட்டியிருப்பதால் கண்கள் கூராகத் தெரியும். கழுத்து நீளமாக நிமிர்ந்து நிற்கும். தலைமயிர் ஒவ்வொன்றும் வயலின் கம்பிபோல இறுகி தலையைக் குனிந்தால் பட்டு பட்டென்று தெறித்து விடும்போல இருக்கும். அம்மா இடுப்பில் இருக்கும் தங்கச்சியை கொஞ்சத் தொடங்குவார். பற்களை சொன்னடுகளால் மூடிக்கொண்டு அவளைக் கடிப்பார். அவர் முத்தமிடுவது அப்படித்தான். அடிக்கடி இடுப்பு சாவியை தொட்டுப் பார்ப்பார். நாங்கள் திரும்பிவந்து கதவை திறக்கும் வரைக்கும் அந்த திறப்பு ஐயாவின் கையிலோ அம்மாவின் இடுப்பிலோதான் சவாரி செய்யும்.

அவிழ்க்கமுடியாத சின்ன வயதுப் புதிர்களில் இதுவும் ஒன்று. எதற்காக கதவை இந்தப் பூட்டு பூட்டுகிறார்கள். ஓர் இரும்பு பெட்டகத்தை திறக்கக்கூடிய வல்லமை உள்ள ஒரு திருடனால்தான் எங்கள் கதவை உடைக்கமுடியும். அவன் எதற்காக எங்கள் கதவை உடைக்கவேண்டும், இரும்பு பெட்டகத்தை உடைப்பதற்கு போய்விடுவானே. திறப்பு என்று சொன்னாலும் அது வீட்டிலே திறப்பு வேலையை மட்டும் செய்வதில்லை. ஐயா சுவரிலே ஆணி அடிக்கவேண்டும் என்றால் அதுதான் சுத்தியல். ஆணியை எடுத்து சுவற்றிலே வைத்து திறப்பின் வட்டப் பகுதியால் அடிப்பார். எங்கள் ஆச்சி மாதத்திற்கு ஒரு முறை எங்களைப் பார்க்க வருவார். பாக்கை உரலில் வைத்து திறப்பினால் குத்தி தூளாக்கிவிடுவார். பக்கத்துவீட்டு பையனுக்கு அகடிக்கடி வலிப்பு வரும். அப்பொழுதெல்லாம் அவன் கையில் கொடுப்பதற்கு ஐயாவோ அம்மாவோ அஞ்சல் ஓட்டம் ஒருவதுபோல இந்த திறப்பை தூக்கிக்கொண்டுதான் ஓடுவார்கள்.

ஆனால் இரவு வேளைகளில் நாங்கள் படுக்கப் போகுமுன்னர் திறப்பின் உபயோகம் உச்சம் அடையும். எல்லா வீட்டு பாய்களையும்போல எங்கள் வீட்டு பாய்களும் விரித்தவுடன் சுருண்டு போகும். இரண்டாவது அண்ணர் மாத்திரம் ஒரு பக்க பாயை காலால் நின்று மிதித்துக்கொண்டு அப்படியே விழுந்து படுத்துக்கொள்வார். நாங்கள் ஒவ்வொருவரும் தலை மாட்டுக்கு திறப்பை பாரமாக வைத்துவிட்டு மறுபக்கத்தில் மெள்ள உட்கார்ந்து பின்னர் படுத்துக்கொள்வோம். எங்கள் வீட்டில் அதிகம் பாவிக்கப்பட்டதும், மதிக்கப்பட்டதும், தொலைக்கப்பட்டதும், தேடப்பட்டதும் அந்த திறப்புத்தான். அதுவேல்லாம் நான் கொழும்புக்கு பயணம் செய்ய முன்னர்.

நான் முதன்முதலாக எங்கள் கிராமத்தை விட்டு கொழும்புக்கு பயணமானது என்னுடைய 12வது வயதில்தான். அங்கே பலவிதமான வீடுகளையும், கதவுகளையும், திறப்புகளையும் கண்டேன். அதிசயத்திலும் அதிசயமானது தானாகவே பூட்டும் கதவு. ஒரு மூன்று வயத்துக் குழந்தை திறப்பை எறிந்து விளையாடியது. பெரிய பெரிய கதவுகளுக்கெல்லாம் சின்ன திறப்புத்தான். அந்த கதவுகளை பிடித்து இழுப்பதற்கு குமிழ்களோ, கைப்பிடிக்களோ இருந்தன. அதன் பின்னர்தான் எனக்கு உலகத்தில் பொருள்களை பாதுகாக்கவும், கதவை மூடவும், அதை பூட்டவும் வேறு பல வழிவகைகள் இருப்பது தெரிந்தது. எனக்கு தெரியாத ஒன்று என்னவென்றால் எதற்காக வீட்டை காப்பது பண்ண ஐயாவும் அம்மாவும் அந்தப் பாடுபட்டார்கள். வீட்டை இரண்டுதரம் பூட்டி, அதில் இரண்டுதரம் தொங்கி, இரண்டுதரம் திரும்பிவந்து கதவை உதைத்தது. யோசித்துப் பார்த்தால் அப்படி விலை உயர்ந்த பொருள் ஒன்றும் எங்கள் வீட்டில் இருந்ததில்லை. ஆகக்கூடிய விலைமதிப்பான சாமான் என்றால் அது அந்த திறப்புத்தான். ●



எஸ். ஜெகதீசனின் பத்தாம் பக்கம்

சடங்கும் சங்கடங்களும்

இந்து திருமணங்களில் தாலி கட்டுவது முசுர்த்த நேரத்தில் நடை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சபையோரிடம் காணப்படுவதை அவதானித்திருப்போம்.

அந்தக்கணத்தின் பரபரப்பு அந்தணரிடமும் வீடியோ புகைப்படம் எடுப்பவர்களிடமும் எகிறுவதும் சர்வ சாதாரணம். ஆனால் தாலி கட்டுவதைத் தொடர்ந்து ஏழு அடி வைத்தலும் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் அதே முசுர்த்த நேரத்துள் நடைபெற்றேயாக வேண்டிய சம்பிரதாயங்கள் என்பதை வளமான வாழ்வில் அதீத அக்கறை உள்ளவர்கள் மட்டுமே கவனத்தில் கொள்கின்றனர்.

வயிறு நிறைந்தபின் மணமக்களை மனம் நிறைய வாழ்த்துவது உரிய முறை மட்டுமல்லாது உயரிய முறையுமாகும். பட்டினியுடன் மணமேடைக்கு ஓடுபவர்கள் பசி மயக்கத்தில் தயிரும் ஊறுகாயும் போல வாழ்க என வாழ்த்திடினும் ஆச்சரியமல்ல.

அச்சதையை மணமக்களின் தலையில் ஆரம்பிக்க வேண்டும். அடுத்ததாக தோள்களிலும் பின்னர் மடியிலும் தூவ வேண்டும். தலைதான் வாழ்த்துக்கு உன்னதமானது என்ற உறுதியான அபிப்பிராயத்தை கொண்டிருப்பவர்கள் தலைசிறந்தவர்கள்.

வாக்கு செலுத்தும் நிலையங்களில் உள்ளது போன்ற வாக்குப் பெட்டிகளை விஷயமறிந்தோர் முன்கூட்டியே தயாரித்து மணமேடைக்கு பின் பக்கத்தில் வைத்து விடுவார்கள். வாழ்த்து மடல்களையும் அவற்றுடன் இணைந்த காசோலைகளையும் பாதுகாப்பாக சேமிக்கவும் சேகரிக்கவும் அது அனுகூலமாகும்.

பிறத்தியாரின் வங்கிக் கணக்கில் மணமக்களுக்கான காசோலை மாற்றப்பட்டது எவ்விதம் போன்ற வீணான சஞ்சலங்களையும் சங்கடங்களையும் இதனால் திருமணத்தின்பின் தவிர்க்கலாம்.

விவாக முசுர்த்தத்திற்கு மிகவும் உத்தமமான நட்சத்திரங்களாக ரோகிணி மிருகசீரிடம் மகம் உத்தரம் அததம் சுவாதி அனும் மூலம் உத்தராடம் உத்தரட்டாதி ரேவதி ஆகியவை திகழ்கின்றன. அச்சவினி புனர்பூசம் பூசம் சித்திரை திருவோணம் அவிட்டம் சதயம் ஆகியவை மத்திமமாக கணிக்கப்படுகின்றன.

திருவாதிரை ஆயிலியம் பூரம் விசாகம் கேட்டை பூராடம் பூரட்டாதி ஆகியவை முசுர்த்தத்திற்கு அதர்மமானவையாகும். பரணியும் கார்த்திகையும் மிக மோசமானவை என்பதால் முசுர்த்தத்திற்கு புறக்கணிக்கப்படும்.

திங்கள் புதன் வியாழன் வெள்ளி ஆகியன திருமணத்திற்கு மிகச்சிறந்த நாட்களாகும். ஞாயிற்றுக்கிழமை மத்திமம். சனிக்கிழமையை தவிர்க்கலாம் ஆனால் செவ்வாய் கிழமையோ கூடவே கூடாது.

எனவே வார நாட்களில் வரும் சடங்குகளால் சங்கடங்கள் வருவதில்லை. வாழ்வும் வளமாக அமையும். ●

ஐ. தி. சம்பந்தனின் கறுப்பு ஜூலை - 1983 நூல் வெளியீட்டு விழா

இலண்டன் சுடரொளி வெளியீடாக, திரு. ஐ. தி. சம்பந்தன் தொகுப்பில் வெளியாகியுள்ள கறுப்பு ஜூலை 1983 நூலின் வெளியீட்டு விழா இந்த மாதம் 17ஆம் திகதி கனடா கந்தசாமி கோவில் பொது மண்டபத்தில் பிற்பகல் 6:30 மணி முதல் நடைபெறவுள்ளது. 500 பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. திரு. சம்பந்தனுடன் தொடர்பு கொள்ள 647 857 7686 இலக்கத்தை அழைக்கவும்.

காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு பூகோள காப்புரிமை

காஞ்சிபுரம் நகரத்தில் உற்பத்தியாகும் பட்டுப்புடவையின் 'ஓறிஜினால்' பாதுகாக்கவேண்டி அதற்கு பூகோள காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. உலக குறியீட்டுச் சட்டத்தின் கீழ் கடந்த மாதம் இதற்குப் பதிவு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் பட்டுப்புடவை என்பது முதலாம் தரப் பட்டு நூலினால் உற்பத்தி செய்யப்படுவது.

காஞ்சிபுரத்திலுள்ள 21 பட்டு நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களினாலும், 10 தனியார் உற்பத்தியாளர்களினாலும் மட்டுமே இந்தப் பட்டுப் புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், பல வெளியிடங்களிலும் 'டுப்ளிகேட்' காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் தயாரிக்கப்படுவதால் 'ஓறிஜினால்' சந்தைப்படுத்தலில் பல சவால்களைச் சந்திக்க நேரிடுகின்றது.

இதன் காரணத்தினாலேயே இதற்கு பூகோளக் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இனிமேல் 'ஓறிஜினால்' காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளில் RCI குறியீடு பொறிக்கப்பட்டிருக்கும். இந்தப் புடவைகள் 600 கிராம் நிறையுள்ள பட்டினால், கைகளால் தயாரிக்கப் - படுபவை. 3 அல்லது 4 தடவைகள் கட்டினாலும் சுருக்கம் ஏற்படாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் மோசடி காஞ்சிபுரம் பட்டுப் புடவை தயாரிப்பவர்களுக்கு இந்திய சட்டத்தின் கீழ் ஆகக்கூடியது 3 வருடச் சிறை/3 லட்சம் வரையான தண்டம் விதிக்கப்படும்.

எச். எஸ். ரி. வரி ஒரு தொடர் பிரச்சனை

ஒன்றாயியோ மாகாணமும் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணமும் கடந்த ஐலை மாதத்தில் ஒருங்கிணைந்த வரியை நடைமுறைக்குக் கொண்டு வந்தன. எச். எஸ். ரி எனப்படும் இந்த வரி 13 சதவீதமானது. இந்த வரி அமுலுக்கு வந்த பின்னர் ஒன்றாயியோவில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அதிகமான வேலையழிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஏழு லட்சம் மக்கள் கையொப்பமிட்டு தங்கள் எதிர்ப்பைக் காட்டியதால், மக்கள் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டிய நிலை அதன் மாகாண முதல்வர் கோர்டன் கம்பலுக்கு ஏற்பட்டது. ஆனால், அப்படியான எதிர்ப்பு ஒன்றாயியோ மாகாணத்துக்கு ஏற்படவில்லை.

பிரிட்டிஷ் கொலம்பியா ஒருங்கிணைப்பு வரி அமுலை ரத்துச் செய்யுமானால் அது ஒன்றாயியோவுக்கு நன்மை பயக்குமென்று கருத்து வெளியிட்டுள்ளார் மாகாண முதல்வர் டாலர்ன் மக்கன்ரி. புதிய வரித்திட்டத்தின் ஓர் அம்சமாக 4.3 பில்லியன் டாலர்களை களைய மத்திய அரசாங்கம் ஒன்றாயியோ மாகாண அரசுக்கு வழங்குகின்றது. 2011 அக்டோபரில் ஒன்றாயியோ மாகாணம் தேர்தலைச் சந்திக்கும்போது, ஒருங்கிணைந்த வரி பல பாதிப்புகளை இங்கு நிகழ்த்தலாம் என்று எதிர்பாரக்கப்படுகின்றது.

புளு தடுப்பு மருந்து ஏற்றுவதற்கு சிறிய ஊசி

குளிர்கால புளு காய்ச்சலுக்கு ஊசி மருந்து றுற்றுவதற்கான சிறிய வகை ஊசியை பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்று அறிமுகம் செய்துள்ளது. வழமையாக நீளமான ஊசி மூலமே தடுப்பு மருந்து ஏற்றப்படும்.

ஆனால் புதிய ஊசி 1.5 மில்லி மீட்டர் நீளமானது. இது, வழமையான ஊசியிலும் பார்க்கப் பத்து மடங்கு சிறியது. சதைக் கோளத்தில் ஏற்றாமல் வெறுமனே தோலின் ஊடாக இந்த ஊசி மூலம் மருந்தை ஏற்றினால் போதுமென அறிவிக்கப்பட்டுள்ளது.



பொன்னையா விவேகானந்தன்

எம்மனோரில்

செம்மல் உடைத்தே!

8

அது எழிலார்ந்த கடல் நிலம். நீரும் நிலமும் காலமெலாம் கதை பேசும் களம். பரதவர் தொழில் சிறந்தோங்கிச் செழிக்கும் புலம். இந்தக் கடலோரப் பொழிலில், ஒரு பேரழகுப் பெட்டகம், பெண் உருக் கொண்டு உலவியது. மீன்களில் வாடையில் அவள் விளைந்தாலும், கடற்சிப்பிக்குள் பிறந்த முத்தாகத் தித்தித்தது அவள் அழகு.

வலை எறியும் காளையர் பலர், இவள் மீது விழி எறியவும் தவறுவதில்லை. ஆடவர் விழி மீன்களை விழுங்கும் வலை அவள். வலையைப் பிடிக்க வலையை? வழக்கம்போலவே அன்றும், கடந்து செல்லும் ஆடவர் கண்கள் அவள் மீது பட்டுப் பயன்று விழ்ந்தன.

அவளைத் தொட முயன்று தோற்ற பார்வைகளுக்கு நடுவே, அவள் இதுவரை சந்தித்திராத ஒரு பார்வை, கணப் பொழுதில் தொட்டுத் துளைத்து உள்ளிறங்கி விட்டது. என்னாயிற்று என்று உணர்வதற்குள் என்னெவெல்லாமோ ஆயிற்று.

குத்திட்டு நின்றன இவளது விழியும் உணர்ச்சியும். தன்னை முழுமையாய் இழந்தாள். இவள் தோற்றாளா, வென்றாளா தெரியவில்லை. வந்தவன் அப் புலத்திற்குப் புதியவன். அழகிலும் அணிகலன்களிலும் உயர்ந்திருந்தான். விரிந்த விழிகள் கலந்து காதலாகின. காதல் முற்றிக் கனிந்த பின், விபரம் அறிகின்றான். உயிரில் கலந்தவன் ஊரின் அரசன் மகன், இளவரசன். வெயிலிற் காயும் மீன்களுக்குக் காவல் இருக்கும் கடலாடும் பெண் மீது, நாடாளும் இளவரசன் மையல் கொள்வதா?

அரசன் மகனே ஆசை கொண்டு வந்தானா என மகிழ்ச்சியடைவதா இல்லை, குலத்தில் உயர்ந்த இவனை நம்பி, என்னை இழந்து விடுவேனோ என அச்சம் கொள்வதா?

தெளிவிழந்து தவித்த பரதவக் கொடிக்கு துணை நின்றாள் தோழியொருத்தி. 'கலங்காதே, நாளை நாடி வரும் அவனுக்கு நான் ஒரு தேர்வு நடத்துகின்றேன். தேர்ந்தால் அவன் உனக்கு மணாளன். தேறாவிடில் உன்னைத் தேற்றிக்கொள்.' புலர்ந்தது புதிய நாள். தேர்வேந்தன் திருமகன் காதலனாகி வந்தான். வழமைக்கு மாறாக, எதிர்கொண்டாள் தோழி,

'இளவரசே, நீங்கள் விருப்புக்கின்ற இந்தப் பெண், வலைவீசும் பரதவர் மகள், நீங்கள் நாடாளும் வேந்தன் மகன். மீன்களைக் காய வைப்பது இவள் தொழில். எப்போதும் மீன்வாடை அவளைச் சூழ்ந்திருக்கும். நறுமணத்தையே விரும்பும் உங்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியுமா? கடலில் விளைவதைப் பெற்று சிறு வாழ்வு வாழும் எம்மால் உங்களோடு இசைந்து வாழ்வது இயலாது. அத்தோடு இவளை மணம் முடிக்க வல்ல செம்மையான ஆடவர் எம் குடியிலேயே உள்ளனர்.'

தோழி தன் தேர்வை அழகாக நடத்திவிட்டாள். உள்ளவாறே உண்மையைக் கூறி, அவன் காதல் உணர்வைக் குழப்பமுறச் செய்து விட்டாள். இளவரசன் தெளிந்து தேர்ந்தானா இல்லை, அகன்று வந்தவழி சென்றானா என்பது எமக்குத் தெரியாது. எனினும், கலக்கமுற்றிருந்த காதற் சூழலை, நுட்பமாகக் கையாண்ட தோழியின் மதித்திறன் எக்காலத்தும் போற்றுதற்குரியது.

இவளோ காணல் நண்ணிய காமர் சிறுகுடி நீலநிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீனெறி பரதவர் மகனே: நீயே நெடும் கொடி நுடங்கும் நியமமுதூரக் கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே நிணச்சுரா அறுத்த உணக்கல் வேண்டி இன்புள் ஒப்பம் எமக்கு நலன் எவனோ புலவு நாறுதும் செல நின்றீமோ பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை தும்மொடு புரை வதே அன்றே எம்மனோரில் செம்மலும் உடைத்தே.

- நற்றிணை •

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

ஊர்க்கோலம் போவோமா உல்லாச வண்டியிலே!

நடுத்தர வயதான எங்கடை ஆள் அவர். ஸ்காப்பரோவில் வசிப்பவர். வீடு விற்பனை முகவர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிசிசாகாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீடு வாங்கும் ஆசையை வெளியிட்டார்.

காய்ந்து போயிருந்த முகவர் சும்மா இருப்பாரா? இரண்டு மூன்று நாட்கள் தமது காரில் ஸ்காப்பரோவிலுள்ள அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்று பல வீடுகளைக் காட்டினார்.

ஒன்றுமே அவருக்குச் சரிவரவில்லை.

ஆனால் திரும்பி வரும்போது முகவரின் காரில் வராமல், தாம் பேருந்தில் வருவதாகக் கூறி நின்று விடுவார்.

முகவர் இதனைச் 'சீரியஸாக' எடுக்கவில்லை. வேறு சில வீடு விற்பனை முகவர்கள் விடயத்தைச் சொன்னபோதே தாம் ஏமாற்றப்பட்டது அவருக்கு உறைத்தது.

மிசிசாகாவிலுள்ள தமது பிள்ளை ஒருவரின் வீட்டுக்கு 'ஓசிப் பயணம் மேற்கொள்ள அந்த நபர் மேற்கொண்ட யுக்தி இது!

ஊழல்களின் வரிசையில் முதல் மூன்று இடங்கள்

உலகில் ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகிக்கின்றது சிறீலங்கா.

ஐனாதிபதி மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவை Ten Percent (பத்து வீதம்) என்றே அழைப்பர். வர்த்தகர்கள் மாதாமாதம் இவருக்கு வழங்குவது அவர்களின் வருமானத்தில் பத்து வீதம்.

அங்கு மிகமோசமான ஊழல் துறைகள் என்று மூன்றினை அந்நாட்டின் விளையாட்டு அமைச்சர் சி. பி. ரணதுங்கா பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

முதலாவது கல்வித்துறை, இரண்டாவது காவற்துறை, மூன்றாவது கிரிக்கெட் விளையாட்டுத்துறை.

அமைச்சர் ரணதுங்கா அசாதாரண துணிச்சல்காரர்தான்; எப்போது கம்பத்தில் கட்டப்படுவாரோ தெரியாது!

இது எப்பிடி இருக்கு?

பிள்ளைக்கும் படத்துக்கும் தமிழ் பெயருக்குப் பரிசு!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மாத்தளை சோமு உலகமறிந்த மூத்த தமிழ் எழுத்தாளர். எழுத்துக்காகப் பல பரிசுகள் வென்றவர். தமிழர் தகவலின் இலக்கிய விருதைக் கனடா வருகை தந்து நேரில் பெற்றவர்.

இவருடனான சிறப்புச் செவ்வியொன்றை ஏகலைவன் நடத்தி, குழமத் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். சோமுவின் சூடான பதில்கள் அவரது இதயக் கொதிப்பை வெளிக்காட்டி நிற்கின்றது.

கேளுங்கள் சிலவற்றை:

தமிழில் பிள்ளைக்குப் பெயர் வைத்தால் தங்க மோதிரம் பரிசு; திரைப்படத்துக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு; எங்கே? தமிழ்நாட்டில்! செம்மொழிக்கு விழா எடுத்த மண்ணில் தமிழின் பரிதாப நிலை இதுதான்!

கவிஞர் கண்ணதாசனுக்குப் பின்னர் தூய தமிழில் பாட்டு எழுதும் கவிஞரோ பாடலாசிரியரோ இங்கில்லை. சொற்களைக் கோர்க்கும் பணிதான் இங்கு நடைபெறுகிறது. இவர்களைக் கவிஞர் என்கிறார்களே.

படிப்பது என்பது தமிழகத்தில் அருகி வருகிறது. தொலைக்காட்சிதான் இங்கு தலைவிரித்தாடுகிறது. தொலைக்காட்சிச் சத்தத்துடன்தான் கருக்களே (சிக்கக்) இன்று உருவாகின்றன.

தமிழகத்தில் ஊடகத் தமிழழைத் தாய்மைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், ஊடகத்திடமிருந்து தமிழழைக் காக்க போராட வேண்டியவரும்.

கலைஞருக்குக் கோபமூட்டியதால் மலேஷிய பேராசிரியர் இராமசாமி தமிழகம் செல்ல விசா மறுக்கப்பட்டது. இந்த நிலை மாத்தளை சோமுவுக்கும் ஏற்படக்கூடாது!

உதாசனன் உலா விருந்து

என்ன பொருத்தம்; இந்த பெயர்ப் பொருத்தம்?

டாக்டர் சத்தியமூர்த்தி, தமிழினி ஆகிய பெயர்களுக்கு அறிமுகம் தேவையா? தேவையில்லை; வன்னிப் பேரழிவின் பின்னர் சிறீலங்கா படையினரின் வலைக்குள் அகப்பட்டவர்கள்.

உண்மை பேசிய 'சத்தியமூர்த்தி'யை இன்று பொய் சொல்ல வைக்கிறது சிங்கள அரசு. தமிழினியையும் சத்தியமூர்த்தியையும் பிணையில் விடக்கோரும் மனு கொடும்பு தீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

விசாரணை நடாத்தும் நீதிபதியின் பெயர் றஷ்மீனி சிங்கப்பூலி. புலிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் மீதான விசாரணையை நடத்த சிங்கப்பூலியை விட வேறு யார் பொருத்தமாக(?) இருக்கும்! என்ன பெயர்ப் பொருத்தம்!

ஈழத்தமிழர் ஒருவர் உலகின் மயிர் மன்னன்

உலகின் மீக நீளமான கூந்தலைக் கொண்ட ஆண் என்று கின்னஸ் பதிவில் இடம்பெற்றுள்ளவர் கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழரான சுதேஷ் முத்து. திருமணமான 40 வயதுள்ள இவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு.

17 வயதிலிருந்தே கூந்தல் வளர்க்க ஆரம்பித்தாராம். இப்போது கூந்தலின் நீளம் ஆறு அடி மூன்று அங்குலம். 1995ல் கனடாவில் குடியேறிய இவர் பிளாஸ்டிக் பொருட்களை மீளச்சுழற்சி முறையில் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக இருக்கிறார்.

"மனைவியுடன் படுக்கையில் இருக்கும்போது கூந்தல் கொஞ்சம் இடைஞ்சல்தான்" என்று ஒப்புக் கொள்கிறார். கின்னஸ்லில் மகனின் பெயர் இடம்பெற்றதை அறிந்தவுடன் அவரது தாயார் தொலைபேசியில் "இனியாவது கூந்தலை வெட்டிவிடு" என்று வேண்டினாராம்.

'உலகின் மயிர் மன்னன் நம்ம ஆள்' என்று மாந்தட்டிக் கொள்வோமா?

பெண்களில் நீளமான கூந்தலை புளோரிடாவிலுள்ள ஆசா மான்டெலா (8 அடி 9 அங்குலம்) கொண்டுள்ளார். (நன்றி: 'பொங்குதமிழ்' இணையத்தளம்)

எறும்பினுக் கஞ்சி யோடி
இறங்கியே பாம்புப் புற்றுள்,
அறம்புற மாக ஊழி
ஆட்டஞ் செய் இந்தியாவே
பிறந்ததாய் மண்மேல் வாழ்வைப்
பேணவே துடிக்கும் எம்மை
மறங்கொண்டு வதைக்கின் றாயே!
வாழ்வா போகின் றாய்நீ!

பலகுழு வாக யுத்தப்
பயிற்சிகள், ஆயு தங்கள்
இலவச மாகத் தந்தே,
இடைப்புகுந் தியக்க மோதல்
குலவுவித் தாயிரம் மேல
கொலையுண்ண வைத்தாய் எம்மை!
புலிகளாய் நிமிர்ந்த எம்மைப்
பொசுக்கப்பெப் பந்தம் செய்தாய்!

நரியுடன் நரிநீ செய்த
நஞ்சுமிழ் ஒப்பந் தத்தின்
பிரகாரம் அமைதி காக்கும்
பெயரினில் புகுந்தாய் ஈழம்!
தரும்உன்றன் பாது காப்பில்
தமிழின ஒடுக்கல் தன்னில்
விரைபகை, ஒப்பந் தஞ்சொல்
ஒழுங்குகள் மிதித்தான் ஏறி!

அமைதிஒப் பந்தம் பேணி
ஆயுத மின்றிச் சென்ற
குமர்ப்பா புலேந்தி வேங்கைக்
கூட்டத்தைக் கடலிற் கைது
திமிருடன் செய்து சென்றான்!
சேர்ந்தஉன் சூழ்ச்சி தன்னால்
தமிழினங் காத்த பன்னீர்
தலைகளை இழந்தோம், பாவி!

“நின்றுணை கொண்டே ஈழ
நிலம், பலம், யாவும் இன்று
வன்பகை விழுங்கு கின்றான்!
வழங்கிடு “நீதி” என்று
தன்வயி றெரிதி லீபன்,
பூபதி தம்மைக் கொன்றாய்!
(உன்நீதி மன்றார் கிட்டு
கொலையும் உன்குற்றம் என்றார்!)

ஒப்பந்தப் படி,ஒன் றேனும்
ஒப்பேற்ற முற்படாத
அப்பயல் இனத்துக் குன்றன்
ஆண்மையைக் காட்டல் விட்டு,
“ஒப்படை ஆயு தங்கள்
உடன்!”என, ஒப்ப டைத்த
இப்புலித் தமிழி னத்தை
எரித்தாயே வலிந்து தாக்கி!

துப்பாக்கி கொண்ட டித்தோன்,
துரத்தினோன் இலங்கை விட்டு,
அப்பாக்கிஸ் தான்யுத் தத்தில்
அவன்பக்கம் நின்றோன், உன்றன்



கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம்

பாரதம்
பலியெடுத்த
பன்னிரு வேங்கைகள்!

ஒப்பந்தம் துப்பி வீசி
உன்முகம் கரிபூ சிட்டோன்
சப்பாத்தை நக்கீ! தர்மம்,
தமிழர்மன் னிக்க மாட்டோம்!

ஓயாய அலைகள் மூன்று
உறுதியாய் வன்னி மீட்டுப்
பாயாமற் பாய்ந்து கோப்பாய்,
பலாலியை நெருங்கும் வேளை,
பேயாகிக் கடலில் நின்று
பெருக்கமாய் ஷெல்லி விட்டாய்!
ஓயாமல் ஓய்ந்தோம்! மெல்ல
உலுத்தனே ஒடுக்குண் டோம்நாம்!


ஒருலட்சம் தமிழர் செத்த
ஒருமாதக் கொடிய போர்க்காம்
எரிகுண்டு, நச்சுக் குண்டு,
இராணுவப் படையும் ஈந்தாய்!
புரிபடு கொலை மறைத்தாய்
பொய்ச்சாட்சி சொல்லி! மீட்க
வருகப்பல் வழிம றித்தாய்!
மானுடம் நாணத் தாழ்ந்தாய்!

இருபது நாட்டை ஈழ
விடுதலை எதிரி யாக்கி,
ஒருநூறு சூழ்ச்சி செய்தே
ஒடுக்கினாய் எம்மை! அந்த
இருபது நாடும், நீயும்
ஏழைநாம் அழுங்கண் ணீரால்
எரித்திடல் விரைவில் காண்பாய்!
எரித்திடும் எமனாய்த் தர்மம்!

அன்றெங்கள் ‘ஜோனி’பைப் பேச
அழைத்திடை வழியில் கொன்றோய்!
உன்அயல் அரேபி யாவில்
உதித்ததாம் உனது நாமம்!
அந்நாட்டு மொழியில் இந்தி
யான்ப தற்காம் அர்த்தம்
புன்கள்வர் நாடென் றாமே!
பொறுக்கிகள் நாடென் றாமே!

கெடுகுடி சொல்கே ளாது!
கேடுகள் செய்து செய்தே
குடிசெரும்! தொலையுங் காலம்
குடிக்கும்நஞ் சமிழ்தென் றெண்ணி!
பிடிக்கும் நூல் என்றே பாம்பை
பேய்களை இறையென் றேத்தும்!
கொடியநா டிந்தியா, நீ
கொல்வதோ உனைத்தான்! காண்பாய்! ●

டென்மார்க் வீ. சிறிகதிர்காமநாதன்



புலம் பெயர்ந்தோர் உளவியல்



ஓரங்கட்டலாக்கத்திற்கு உள்ளான குடும்பங்களைப் பற்றி ஆய்வு சேய்தோர், இந்தக் குடும்பங்களும் பல உள சிக்கல்களைக் கொண்டவையாக இருக்கின்றன என்பர். உதாரணமாக இவர்களிடம் மற்றவர்களை நம்பும் அடிப்படை சகமனித நம்பிக்கை உடைந்து போய் இருக்கின்றது. இந்த அவநம்பிக்கை பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகட்டு தொற்றிவிடுகிறது. இதன் காரணமாக பிள்ளைகள் பாடசாலைகளில் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடாது, ஒதுங்கி இருத்தல் மற்றவர்களைக் கோள்முட்டி எதிரிகளாக்கி விடுதல், மூர்க்கத்தனமாக எல்லாவற்றையும் எதிர்த்து நின்றல் போன்ற மனப்பாங்குகளுடையவர்களாகி விடுகிறார்கள். இது அவர்களின் எதிர்கால வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி விடுகிறது.

இந்தவகைப் பண்புகள் உடைய பிள்ளைகளை மிக சிறுவயதிலேயே இனங்கண்டு உளவியல் சிகிச்சைக்கு உள்ளாக்கி, பெற்றோர்களுக்கும் உளநல வள சேவையை விரிவாக்கி, சராசரி சமூக வலைப் பின்னல்களுடன் இணைத்து விடுதல் மிக மிக அவசியமானது. எமது கதாநாய குடும்பத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட உளவியல் சிகிச்சை இந்த வகையினதாகும். மூர்த்தியும் - மஞ்சவும் தம் சக தமிழர்களிடத்திலும், டெனிஸ் மக்களிடமிருந்தும் புறம்பாக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள்.

உள்ளூர் அரசாங்கத்தை சேர்ந்த சமூக நல சேவைப் பகுதி அதிகாரிகள் மனிதாபிமான முறையில் பெற்றோர்களுக்கு உள நல வள சேவையைக் கொடுத்து முதலிருவருக்கு ஊடாக பிள்ளைகளை டெனிஸ் சராசரி சமூக வலைப்பின்னலில் அங்கத்துவம் பெறச் செய்ய தூண்டினார்கள். தமிழ் உளநல வள துணை கிடையாது விடப்பட்டிருந்தால், பிள்ளைகள் நன்மை சட்டக் காப்பு விதிகளுக்கு ஊடாக பெற்றோரிடமிருந்து பிரித்து எடுத்திருக்கும் செயல்பாடே சாத்தியமானதாக இருந்திருக்கும்.

4. முழுமையாக்க இணைவாக்கம்

பல இன, மொழி, மத நாட்டு மக்கள் ஒரு இடத்திலிருந்து வேறு இடம் பெயர்ந்து சென்று, ஓரிடத்தில் தங்கி, பின் அங்கிருந்த வேறு தூர இடங்களிற்கு சென்று நிரந்தரமாகத் தங்குவதும், தொடர்ந்து நாடோடிகளாக இடம் விட்டு இடம் பெயர்வதையே நிரந்தரமாக்கி வாழ்வதும், பூமியில் அநாதி காலத்திலிருந்தே இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது. இதற்கு பல ஆதாரங்களை தொல்பொருள் ஆய்வாளர், மானிடவியலாளர் என்ற அறிவியல் துறையினர் எடுத்துக் காட்டுகின்றார்கள். சாதாரணமாக இந்தோ - ஐரோப்பியர் (Indo-European) என்ற கருத்துருவாக்கத்தைக் குறிப்பிடலாம். இந்த கருத்துருவாக்கம் விஞ்ஞான முறை அங்கீகாரத்தை, மொழியியல் (Linguistic) ஆய்வினூடாக பெற்றிருப்பதைக் குறிப்பிடலாம்.

சமஸ்கிருதம், ஈரானியஜீ யேர்மன், ஆங்கிலம், டெனிஸ், நோர்வே, சுவீடன், ருசியாவில் -- பேசப்படும் பல மொழிகள் இந்த மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பர். ஆனால் ஆதி காலத்தில் ஒரு முறையான இணைவாக்க நெறியாக்கம் இருந்ததாக தெளிவான ஆதாரம் இல்லை. ஆனால் பல பேரரசர்கள் பல் மொழி, மத, கலாசார வழமைகட்டு அங்கீகாரம் கொடுத்து ஆண்டார்கள் என்று அறிகிறோம். இவ்வகைத்தாய பன்மைத் தன்மைய சமூகங்களை அங்கீகரித்து, சம நிலைப்படுத்தி இயங்க வைத்தலையே முழுமையாக்க இணைவாக்கம் (பல்கலாசார இணைவாக்கம்) எனலாம்.

குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் விளைவால் உருவாக்கம் பெற்ற "மனித உரிமைச் சட்டக் கோவை"யின் பின், இதில் கைச்சாத்திட்ட அரசுகள் தமது நாட்டு அடிப்படை சட்டத்திற்கு இணைவாக மனித உரிமைச் சட்டக் கோவையையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதன்படி தம் அரச நிர்வாகம் நடக்கின்ற பகுதியில் வாழும் சிறுபான்மையினரை பெரும்பான்மையினரின் சுதந்திரம், உரிமை, கடமை, செயல்பாடுகளுக்கு இணையாக நடத்த முற்படுகின்றனர். இதற்காக பல சட்டங்களைக் கூட தம் பாராளுமன்றங்களில் உருவாக்கியும் வைத்திருக்கின்றார்கள். இச்சட்ட வகைகள், நடைமுறைகள் நாட்டிற்கு நாடு வித்தியாசமாக இருப்பது கண்கூடு.

இந்த வகையில் சமூக நிறுவனங்களை நெறிப்படுத்தி, சமூகத்தில் அமைதி, நிம்மதி,

வளர்ச்சி, மாற்றம் போன்றவற்றிற்கு காரணகர்த்தாவாக இருக்கும் அரசியல் நிர்வாகத்தினர், புலம் பெயர்ந்த மக்களைப்பற்றி கரிசனை காட்டுகின்றார்கள். இதனால் தமது வரவு - செலவு திட்டத்தில் கணிசமான பணத்தை இணைவாக்கத்திற்கும், அதன் ஆய்வுகளுக்கும் ஒதுக்குகிறார்கள். இத்துடன் மனிதாபிமான நிறுவனங்களும் தம் நிதி பங்களிப்பைச் செய்து, புலம் பெயர்ந்து வந்தவர்களைக், கனம் செய்து, மரியாதை கொடுத்து பிரயோசன மக்களாக வரவேற்று வாழ வைக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கு முழுமைத் தன்மையான இணைவாக்க மாதிரிகள் முக்கியமானவை என்பதே அவர்கள் கூற்று.

ஆனால் நடைமுறை என்பது பல விதமான கரடு முரடான கல்டங்களை உள்ளடக்கியதாக இருப்பதை காலம் எடுத்து காட்டியது. இது கொள்கை அளவில் எதிர்பார்த்த சமூகமான இணைவாக்கத்தை விட பெரும் செலவு நிறைந்த பல புத்தம் புதுப் பிரச்சனைகளைக்கூட அறிமுகப்படுத்தி, இன்று "பயங்கரவாதம்" என்ற பூகோள எதிர்முரண் விசை ஒன்றின் தோற்றத்திற்கு வித்திட்டுள்ளதைக் கண்கூடாகக் காண்கின்றோம்.

இந்த நிலைக்குப் பிழையான இணைவாக்க நடை முறைகளின் பங்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. இவ்விடயம் தனியாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம்.

எமது முழுமையாக்க பல்கலாசார இணைவாக்கத்தில் பலவகை மாதிரிகள், கருத்துக்கள் இருக்கின்றன. உதாரணம் உருக்கு - உலைப்பானை மாதிரி (Melting pot model) பல்கலாசார (பன்மை கலாசார) மாதிரியைக் குறிப்பிடலாம்.

உருக்கு வி உலைப்பானை மாதிரியின் கருத்துப்படி எந்தவித அல்லது எத்தனை வகையான கலாசாரமும் புகலிட நாட்டிற்கு வருகை தரலாம். வருகை தந்த கலாசாரங்களை சேர்ந்த மக்கள் எல்லோரும் ஒரே தரத்தினர் அல்லர். அதாவது சிலர் நன்றாகப் படித்தவர்கள். பலர் படிப்பறிவு, விளங்கும் சக்தி குறைந்தவர்கள். இப்படியாக பல்வேறு வகையினராகப் புலம் பெயர்ந்தோர் காணப்படுவர். இதனால் தனித் தனி கலாசாரமாக நிர்ணயம் செய்து, இணைவாக்கத்தில் மினைக்கொடாது, தனி-மனிதர்களின் சக்திக்குத் தக புகலிட சமூகத்தில், அவரவர் தகுதி, சக்திக்கு (26ம் பக்கம் வருக)

கணினி கிருமி நிரல் அல்லது நச்சு நிரல் என்று பொதுவாக தமிழில் சுட்டப்படும் கணினி வைரஸ் வகையறாக்கள், அவ்வப்போது பாவனையாளர்களைக் கிலிகொள்ள வைப்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தக் கிருமி நிரல் என்ன, எதற்காக இவை உருவாக்கப்படுகின்றன, எப்படி இவை இயங்குகின்றன போன்ற விபரங்களை இங்கே பார்க்கவிருக்கிறோம்.

பொதுவாக கணினியைப் பழுதடைய வைப்பதற்காக, சில குழப்பவாத அல்லது குழப்படிகார இளையவர்களால், கணினி கிருமி நிரல்கள் உருவாக்கப்பட்டு, மின்னஞ்சல் ஊடாக பலருக்கும் அனுப்பி வைக்கப்படுவதாகவும், அப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களைத் திறந்ததும், அந்தக் கிருமி நிரல்கள், கணினியைப் பழுதடைய வைத்து விடும் என்றுமே, பல கணினிப் பாவனையாளர்களும் பொதுவாக எண்ணுகிறார்கள்.

ஆனால், கிருமி நிரல்கள் தயாரிக்கப்படுவதற்கும் அவை விநியோகிக்கப்படுவதற்கும், இன்னும் பல வினோத காரணங்களும் இருக்கவே செய்கின்றன.

கிருமி நிரல் என்றால் என்ன? ஒரு கணினியின் அல்லது கணினிக் குழுமத்தின் பாதுகாப்பு விதிகளை அல்லது கோப்புகள் (files) மற்றும் நிரல்களின் (programs) கட்டுப்பாடுகளைச் சிதைத்து, அவற்றினுள் ஊடுருவதல், கணினியின் அங்கீகரிக்கப்பட்ட வலையமைப்பை அல்லது உள்வலையமைப்பைப் பாதுகாக்கவே இணைக்கப்பட்டுள்ள

ஃபயர்வால் (firewall) எனப்படும் 'பரிசோதித்து வடிகட்டும்' வகையில் அமைந்த மென்பொருட்களின் நிராகரிக்கும் தகுதியைச் சிதைத்தல், கணினியின் அடிப்படைச் செயற்பாடுகளை நிர்மாணிக்கும் இரகசிய நிரல்களில் பாதிப்புக்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகவும், சில கணினி விற்பன்னர்களால் உருவாக்கப்படும் நிரல்கள் அல்லது மென்பொருட்களே, கிருமி நிரல் என அழைக்கப்படுகின்றன.



குயின்ரஸ் துரைசிங்கம்

கணினி வைரஸ் Cimputer Virus

இந்தக் கிருமி நிரல்கள் எங்கிருந்து தோன்றுகின்றன?

திடீரெனக் கணினியில் தானாகத் தோன்றுகின்ற அல்லது தானாகப் பிறப்பெடுத்து வருகின்ற அணுக்களாக அல்லது கோப்புகளாக, இந்தக் கிருமி நிரல்களைக் கருத முடியாது. மனிதரிடம் தோன்றும் நோய்களை உருவாக்கவல்ல கிருமிகள், பழுதடைந்த திரவ அல்லது உணவுப் பதார்த்தத்திலிருந்து தோன்றுவது போன்று, கணினியின் கிருமி நிரல்கள் தானாக உருவாகுவதில்லை. இவற்றை யாராவது ஒருவர் அல்லது ஒரு குழுவினர் உருவாக்கினால் மட்டுமே இவை தோன்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கிருமி நிரல்களை ஏன் உருவாக்குகிறார்கள்?

இது மிகவும் சிக்கலான ஒரு கேள்வி. பல காரணங்களுக்காகவும் பலரும் கிருமி நிரல்களை உருவாக்குகிறார்கள். தன்னுடனும் உலகத்துடனும் வெறுப்படைந்த ஒருசில இளையவர்கள், தங்களது கூரிய நுண்ணறிவை, கணினி பாவனையாளருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன், இந்தக் கிருமி நிரல்களை உருவாக்குகிறார்கள். இது அடுத்தவருக்கு தீங்கு விளைவிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சி.

ஆனால், கிருமி நிரல்களை உருவாக்கும் அதிகமானவர்கள், வேறு பல தனிப்பட்ட நலன்கள் சார்ந்தே, இவற்றை உருவாக்குகிறார்கள் என்பதுதான் உண்மை. சில நிறுவனங்களின் விளம்பரங்களை, எந்தவித நிராகரித்தலோ தடையோ இல்லாமல், ஏனையோரின் கணினிகளில் தரவிறக்கம் செய்து விடுவதற்காக, இத்தகைய கிருமி நிரல்களை உருவாக்குகிறார்கள்.

பல ஆயிரம் டொலர்களை வழங்கி, இத்தகைய கிருமி நிரல்களை உருவாக்கும் நிறுவனங்கள், தங்களது விளம்பரங்கள் தாமாகவே கணினியில் உள்ளீடு செய்யப்பட்டு, அவ்வப்போது முகத்திரையில் கட்டங்களாகத் தோன்றும் வகையில் இவற்றை அனுப்புகிறார்கள்.

ஆட்வெயர் (adware) என்று அழைக்கப்படும் இத்தகைய கிருமி நிரல்கள், கணினிக்கு அழிவை ஏற்படுத்துவது குறைவு. சிலவேளை கணினியின் வேகம் குறைவடையலாம். ஆனால் விளம்பரங்களை கணினியில் இணைப்பது மட்டுமே இதனது நோக்கமாக இருக்கும்.

இன்னுமொரு வகையான கிருமி நிரல்கள், அடுத்தவரின் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கடன்டை இலக்கங்கள், இரகசிய தகவல்கள், கடவுச் சொற்கள், வங்கி விபரங்கள் போன்றவற்றைத் திருடி சேமித்து, அவற்றை இரகசியமாக மூன்றாம் நபருக்குக் கடத்தவல்லவையாக தயாரிக்கப்படுகின்றன. ஸ்பைவெயர் (spyware) என்று அறியப்பட்ட இத்தகைய கிருமி நிரல்கள், மிக மோசமான பாதிப்புக்களை பாவனையாளருக்கு உருவாக்க வல்லன.

கிருமி நிரல்களைக் கட்டுப்படுத்துவதற்கென அன்ரி-வைரஸ் (anti-virus) நிரல்களை சில நிறுவனங்கள் தயாரித்து விற்கின்றன. இவற்றை வருடாவருடம் சந்தா செலுத்தி புதுப்பிக்க வேண்டும். இத்தகைய நிறுவனங்கள், தங்களது சந்தாக்களை எப்படியாவது புதிப்பிக்க வைப்பதற்காகவும், அதேவேளை கிருமி நிரல்கள் தொடர்ந்து வெளிவந்து, கணினிகளைச் சீரழிக்கின்றன என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி அச்சமேற்படுத்தவுமென, அவ்வப்போது சில கிருமி நிரல்களை, சில வெளியாருடாக பணம்கொடுத்து உருவாக்கி, அனுப்பி வருகின்ற சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இவை தவிர, மைக்ரோசொஃப்ற், மைக்கின்ரோஸ் போன்ற முன்னணி கணினி நிறுவனங்களின் அதீத பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைத் (32ஆம் பக்கம் வருக)

இந்த மாதம் 25ஆம் திகதிய ரொறன்ரோ-மார்க்கம்-மிசிசாகா நகரசபைத் தேர்தல்களில் எம்மவர்



நீதன் சண்



லோகன் கணபதி



யோசப் ரெமிசியர்



ராம் செல்வராஜா

ஒன்றாயியோ மாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சிச் சபைகளினதும் தேர்தல்கள் இந்த மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. நகர சபைகள், மாநகர சபைகளின் மேயர், கவுன்சிலர்கள் மற்றும் பாடசாலைச் சபைகளின் உறுப்பினர்கள் இதன் மூலம் தெரிவாவர். இவர்களுக்கான பதவிக்காலம் நான்கு வருடங்கள்.

இந்தத் தேர்தலில் ரொறன்ரோ, மார்க்கம், மிசிசாகா நகரசபைகளில் பல பதவிகளுக்குத் தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் திருவாளர்கள் நீதன் சண்முகராஜாவும், லோகன் கணபதியும் கடந்த தேர்தலின் போது தெரிவாகிச் சாதனை படைத்தவர்கள்.

தமிழர்கள் மத்தியில் பிரபலமானவரும் பெரும்பாலானவர் களாலும் நன்கறியப்பட்டவருமான நீதன் சண்முகராஜா (சண்) ரொறன்ரோ நகரசபையின் 42ஆம் வட்டார (ஸ்காபரோ றூஜஸ்கோர்ட்) உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றார்.

மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினராகக் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற சமூக சேவையாளரான திரு. லோகன் கணபதி அதே வட்டார உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகின்றார்.

மார்க்கம் நகர சபையின் 8ஆம் வட்டார உறுப்பினர் பதவிக்கு சமூகப் பணியாளரும் இசைக் கலைஞருமான ஜோசப் ரெமிசியர் (மோகன்) போட்டியிடுகின்றார். மார்க்கம் பிரதேசத்தில் 7ஆம் 8ஆம் வட்டாரங்களே அதிகமான தமிழர்கள் வசிக்கும் பகுதிகள்.

மிசிசாகா நகர மேயர் பதவிக்கு திரு. ராம் செல்வராஜா போட்டியிடுகின்றார். கடந்த தேர்தலில் மிசிசாகாவின் வட்டாரமொன்றில் பாடசாலைச் சபை உறுப்பினர்

பதவியொன்றுக்கு போட்டியிட்டிருந்த இவர் நல்லதொரு அரசியல் விமர்சகர்.

ரொறன்ரோ நகரசபையின் 22 பாடசாலைக் கல்விச் சபை உறுப்பினர்களுக்கான போட்டிகளில் மூன்று வட்டாரங்களில் தமிழ் இளையோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 18ஆம் வட்டாரத்தில் (ஸ்காபரோ மேற்கு) பார்த்தி கந்தவேளும், வட்டாரம் 21ல் (ஸ்காபரோ றூஜ்விவர்) தீபன் விக்னேஸ்வரனும், 22ஆம் வட்டாரத்தில் (ஸ்காபரோ கிழக்கு) அஸ்வின் பாலமோகனும் போட்டியிடுகின்றனர்.

மார்க்கம் நகரசபையின் 4ஆம் பிரதேசத்துக்கான பாடசாலைக் கல்விச் சபை உறுப்பினருக்கான போட்டியில் இரண்டு தமிழ் இளையோர் போட்டியிடுகின்றனர். வனிதா நாதன் மற்றும் நீதன் சபா ஆகியோரே இங்கு போட்டியிடுகின்றனர். மார்க்கம் நகரசபைப் பகுதியில் தமிழர் செறிவாக வாழும் 7ஆம் 8ஆம் வட்டாரங்களை இணைத்ததாக 4ஆம் பிரதேசம் அமைந்துள்ளது.

பாடசாலைக் கல்விச் சபை உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடும் இவர்கள் அனைவருமே கனடியப் பல்கலைக் கழகங்களில் கற்று பட்டம் பெற்றவர்கள். இவர்களில் பலரும் தமிழ்ச் சமூகத்துடன் பல்வேறு செயற்பாடுகளிலும் முன்னின்று உழைத்தவர்கள். நம்பிக்கையுடனும் சேவை மனப்பான்மையுடனும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் எம்மவர்களில் எம்முடன் தொடர்பு கொண்டவர்களின் விபரங்கள் மட்டுமே இங்கு இடம்பெற்றுள்ளன.

- ரதி



பார்த்தி கந்தவேள்



தீபன் விக்னேஸ்வரன்



அஸ்வின் பாலமோகன்



வனிதா நாதன்



நீதன் சபா

**CENSUS
MAY 2011**

**கனடிய சனத்தொகை
புள்ளிவிபர சேகரிப்பு**

புள்ளி விபர சேகரிப்பு என்றால் என்ன என்பது பற்றி மேலோட்டமாகக் கடந்த மாதக் கட்டுரையில் பார்த்தோம். கனடாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும் புள்ளி விபர சேகரிப்பு அடுத்தாண்டு (2011) மே மாதத்தில் நடைபெறவிருப்பது பற்றியும் அதில் அறியத் தந்தோம்.

தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீண்ட படிவம் தொடர்பாக நோக்குவதற்கு முன்னர், 2011ஆம் ஆண்டின் புள்ளி விபர சேகரிப்பு தொடர்பான காலவரையறைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பதைக் கவனிப்போம்.

கடந்த மே மாதத்தில் கனடிய மத்திய அமைச்சரவை புள்ளிவிபர சேகரிப்பு வினாக்களை அங்கீகரித்தையடுத்து, ஐன் மாதத்தில் வர்த்தமானியில் அவை பிரசுரிக்கப்பட்டன. 2011ஆம் ஆண்டு பெப்ரவரியில், முற்கூட்டிய புள்ளிவிபர சேகரிப்பு ஆரம்பமாகும். 2011 மே மாதம் 2ஆம் திகதி புள்ளிவிபர சேகரிப்பு ஆரம்பமாகும்.

2011 மே மாதம் 10ஆம் திகதி உத்தியோகபூர்வ புள்ளிவிபர சேகரிப்பு நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேகரிப்பு வேலைகள் அனைத்தும் 2011 ஜூலை 29ஆம் திகதி முடிவடைய வேண்டும். சேகரிப்பட்ட தரவுகளின் முக்கிய முடிவுகள் 2012 பெப்ரவரிக்கும் 2014 நவம்பர் மாதத்துக்குமிடையில் படிப்படியாக வெளியிடப்படும்.

கடந்த மாதக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டவாறு ஐந்திலொரு வீட்டுக்கே நீண்ட படிவம் வழங்கப்படுவது வழக்கம். மற்றையோருக்கு சிறிய படிவமே வழங்கப்படும். இதன்படி பார்க்கையில், என்பது வீதமான குடியிருப்பாளருக்கும் சிறிய படிவமே கிடைக்க வாய்ப்புண்டு. இதனை நிரப்புவது மிகவும் இலகுவானது. ஆனால், கவனக்குறைவால் பாரிய விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றது.

சிறிய படிவத்தில் ஒவ்வொரு குடியிருப்பிலும் வசிப்பவர்களின் பெயர், பிரதான குடியிருப்பாளருக்கு ஏனையோர் என்ன உறவு முறை, பிறந்த நாள்-மாதம்-வருடம், பால், திருமணமாவரா-தனியாளா-விதவையை-தாரமிழந்தவரா-விவாகரத்துப் பெற்றவரா, பொதுஉறவு முறையில் (common-law) வாழ்பவரா போன்ற பொதுவான வினாக்களுடன் முக்கியமான இன்னொன்று இருக்கும்.

அது, “இந்த ஆள் வீட்டில் சிறுபராயத்தில் எந்த மொழியைக் கற்றுக் கொண்டு, அதனையே இப்பொழுதும் புரிபவராக உள்ளார்?” என்பது. (What is the language that this person first learned at home in childhood and still understands?) இந்த வினாவுக்குப் பதிலளிக்க மூன்று உதவு முறைகள் தரப்பட்டுள்ளன. 1. ஆங்கிலம், 2. அல்லது பிரெஞ்சு, 3. அல்லது வேறு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறாயின் அந்த மொழியை எழுத்தில் குறிப்பிடவும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

இந்தக் கேள்விக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது சிலருக்குச் சிக் கலாக அமையலாம். உதாரணத்துக்கு ஒரு தமிழர் இதற்குப் பதிலளிக்க நேரும்போது, தமது வீட்டில் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தால் அதனையே அவர் குறிப்பிடுவாராயின், சனத்தொகையில் தமிழர் ஒருவரின்

எண்ணிக்கை அவரை அறியாமலே குறைகின்றது. இவ்வகையான தவறுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளது. இதனாலேயே கனடாவின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பில் தமிழரின் சனத்தொகை உண்மையான தொகையை விட வெகுவாகக் குறைந்திருப்பது சமூகச் சிந்தனையுள்ள செயற்பாட்டாளர்களால் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் நீண்ட படிவம் சுமார் முப்பது பக்கங்களைக் கொண்டது. ஐம்பதுக்கும் அதிகமான கேள்விகள் இதிலுண்டு. குடிசன அடிப்படைத் தகவல், மொழி, சமூக-கலாசார தகவல்கள், நடமாட்டம், கல்வித் தகுதி, குடியிருப்பாளர் நடவடிக்கைகள்/செயற்பாடுகள், தொழிற்சந்தை நடவடிக்கைகள், வருமானம், வீட்டுவசதி போன்ற பல பிரிவுகளாகக் கேள்விகள் அமைந்துள்ளன.

இந்தக் கேள்விகளுக்குக் கிடைக்கும் பதில்களிலிருந்தே குடிப்பரம்பல், இனக்குழுமம், புதிய குடிவரவாளர், சிறுபான்மையினங்கள் போன்ற தரவுகள் மறைமுகமாகச் சேகரிக்கப்படுகின்றன. இதனடிப்படையிலேயே மாகாண ரீதியான முக்கிய சேவைகளுக்கான நிதிப் பங்கீடு, பல்வேறு இனங்களுக்கான வேலை வசதி போன்றவை தீர்மானிக்கப்படுகின்றன.

நீண்ட படிவம் அடுத்த வருட குடிசன புள்ளிவிபர சேகரிப்பில் ரத்தாவதால், மேற்குறிப்பிடப்பட்ட பலவற்றின் தேவைக்கான சேவைகள் இல்லாமற் போய்விடும் அபாயமுண்டு. அதிலும் முக்கியமாக, தமிழர் போன்ற புதிய குடிவாளர்கள் பெரும் பாதிப்படைய இடமிண்டு.

நீண்ட படிவத்தின் பதின்மூன்றாவது கேள்வி, ஒருவர் எந்த நாட்டில் பிறந்தவர் என்றுள்ளது. பதின்மூன்றாவது கேள்வி அவருடைய பிரஜாவுரிமை பற்றியதாக அமைந்துள்ளது. ஒருவர் இரட்டைப் பிரஜாவுரிமை உடையவராயின், இரண்டு நாடுகளையும் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை (மறைமுகமாகக்) கண்டுபிடிக்கலாம். பதினைந்தாவது கேள்வி ஒருவர் குடியுரிமையில் (landed immigrant status) வசிப்பவரா என்பதை அறிவதற்கானது.

பதினொராம், பன்னிரண்டாம், பதினேழாம் கேள்விகள் கனடாவின் வந்தேறு குடிகள் பற்றிய நுண்ணிய தரவுகளை அறிவதற்கானது. இவற்றுக்கான பதில்கள், இங்கு வாழும் சிறுபான்மை இனங்கள் பற்றிய புள்ளி விபரத்தை இலகுவாகப் பெறவைக்கின்றது.

பதினேழாம் கேள்விக்குப் பதிலளிக்கையில், கிழக்கு இந்தியர், தெற்காசியர் என்றவாறு தெரிவிப்பதும், பின்னர் விபரமாகத் தமிழர் என்று குறிப்பிடுவதும் இல்லாமற்போவது, பல இழப்புகளுக்கு முன்னோடியானது. இதனாலேயே கனடிய விபரல் கட்சியும், என். டி. பி. கட்சியும் நீண்ட படிவத்தை நீக்கக்கூடாது என வலியுறுத்தி வருகின்றன.

இவைபற்றி அடுத்த மாதக் கட்டுரையில் விபரமாகப் பார்ப்போம். ●

**சிறப்புக் கட்டுரை
பாகம் - 2
திரை**

V. Navaratnam - A Strategist Thinker, A Great Leader

Mr. V. Navaratnam had his early education at the Shanmuganatha Vidyasalai, Karampan and later at the St. Patrick's College, Jaffna. Thereafter, he studied at Ananda College, Colombo, from where he entered the Ceylon Law College and became Lawyer in 1936. He joined hands with Mr. S. J. V. Chelvanayagam and along with Dr. E. M. V. Naganathan and became the Joint Secretary of the newly formed Federal Party.

Mr. Navaratnam was considered as a strategic thinker and an organizer. He worked very hard for the success of his party, steering it through its various stormy and triumphant phases during 1950 - 1960 and was often referred to as "The Brain of The Federal Party".

He was a firm believer in internationalizing the Ceylon Tamil's problem in Sri Lanka. In 1957, soon after Mr. S. W. R. D. Bandaranayake became the Prime Minister, introducing the "Sinhala Only Law" and intensified the colonization of Sinhalese in the Tamil areas, he authored a Book in 1957 named "Ceylon Faces Crisis". This publication under the name of the Federal Party was taken to London and circulated at the Commonwealth Parliamentarian's Meeting in London, England. Mr. V. Navaratnam was a Member of Parliament for Kayts from 1963 to 1970.



When you speak of the Ceylon Identity Cards, you cannot forget Mr. V. Navaratnam. The Ceylon Identity Card, which later became to be known as the "Sri Lankan National Identity Card", was introduced through a Bill known as the "Registration of Persons Bill". Mr. V.

Navaratnam, who participated in the parliamentary debate, spoke against the Bill as he was the only one in the Ceylon Parliament at that time opposed the Bill and the only person voted against the Bill.

How prophetic Mr. V. Navaratnam was, when he objected to the Registration of Persons Bill because he was fully aware of Mahatma Gandhi seeing the dangers of the possession of an identity card, as an instrument of persecution, when Gandhi burned the identity cards in South Africa, left that country and went to India to start the agitation for independence from Britain.

On June 11, 1968, when the proposals for the establishment of the District Councils was introduced by the then Prime Minister, Mr. Dudley Senanayake, Mr. V. Navaratnam spoke at the debate in the Ceylon Parliament. According to him, what was promised by the Dudley Senanayake government with regard to the powers to the District Councils was not there. The Bill was introduced

without anyone having the advanced knowledge of the contents of the Bill.

By the time Mr. V. Navaratnam spoke at the White Paper Bill of the establishment of the District Councils, he has already been expelled from the Federal Party for speaking against the Registration of Persons Bill and voting against it. He has already called the Tamil youths to rise up and create a Tamil State, within which they can live with self-esteem and safe.



During the Suresh Manickavasagam Case at the Federal Court of Canada, at the request of Ms. Barbara Jackman and Mr. Lorne Waldman, Mr. V. Navaratnam came to testify at the hearing before the Federal Court of Canada. He gave a brief history of the Tamil struggle and said that the 1972 Constitution of Sri Lanka was unlawful, the Tamils were not bound by it and the Tamils do not recognize it.

In one of his last article before his death commenting on the de-merger of the Northern and Eastern Provinces by the Supreme Court of Sri Lanka, Mr. V. Navaratnam commented that if the North and East can be de-merged by five Sinhalese Judges, then why cannot the Kandyan Sinhalese ask for the de-merger of the political entity known as Sri Lanka, particularly under the rule of a law country Sinhalese, who is gradually usurping political power from the Kandyan Sinhalese.

In 1994, Mr. V. Navaratnam authored a book called "The Fall and Rise of the Tamil Nation". This book provides the historical background of the Tamil Struggle. In 2006, he released his work on Tamil Civilization, which he has been doing for over twenty-five years.

Mr. V. Navaratnam married Parameswari, his maternal uncle's daughter, in 1942, and has five sons and a daughter. The eldest son Chandra Mohan, a Chartered Engineer, is married to Dr. Thilaga, are residents of U.K. Navam Jegan, a Mechanical and Production Engineer, also an Industrialist, married to Dr. Sarva, are residents of Canada. Jegan Mohan, a Barrister, is married to Theiva, who is also a Barrister, are residents of Toronto, Canada, and practicing under the law firm of Mohan & Mohan. Raj Mohan, a Stationary Engineer, is residing in Canada. Bala Mohan a Civil Engineer, is married to Devika, an Accountant, residing in Toronto, Canada and the daughter, Shyamala, who was a Civil Servant and married to Mr. N. Ratnasingham, a Civil Engineer, passed away last year in the U.K. In honor of Mr. V. Navaratnam after his death, the Kayts Constituents of Canada released a Canadian Postage Stamp with a First Day Cover, in January 2007, a month after his death in December 2006.

- 2010 நூற்றாண்டு ஜெயந்தி

வி. நவரத்தினம் - தமிழரசின் முளை, சுயாட்சியின் தந்தை



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான ஊர்காவற்றுறையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு. வி. நவரத்தினம் அவர்களின் நூறாவது பிறந்த நாள் இந்த மாதம் 18ஆம் திகதியாகும். 1936ஆம் ஆண்டில் வழக்கறிஞரான இவர் 1948 முதல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, 1963இல் ஊர்காவற்றுறை நாடாளுமன்ற உறுப்பினராகி 1970 வரை இப்பதவியை வகித்தார்.

இலங்கைப் பிரதமராக எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா பதவியேற்றதையடுத்து தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை வன்மையாக எதிர்த்த திரு. நவரத்தினம், இலங்கைப் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்துவதன் மூலமே இதற்குத் தீர்வு காண முடியுமென்று திடமாக நம்பினார். 1950 முதல் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் தீவிரமடைய நேர்ந்தது. 1961ல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தில் இவர் வகித்த பங்கு முக்கியமானது. 'தமிழரசுக்கட்சியின் முளை' என்றே இவரைப் பலரும் அழைக்க ஆரம்பித்தனர்.

1957இல் இவரால் எழுதப்பட்ட முதலாவது நூல் 'Ceylon Faces Crisis' (இலங்கை நெருக்கடியைச் சந்திக்கிறது). இந்நூல் தமிழரசுக் கட்சியினரால் அன்று இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

டட்லி சேனநாயக்க அரசாங்கம் ஆளடையாள அட்டை மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தை முன்னுணர்ந்த தீர்க்கதரிசியான இவர், அதனை வன்மையாக எதிர்த்து உரையாற்றினார். இவர் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சி கூட இதனை ஆதரித்த போது, கட்சி முடிவையும் மீறி எதிர்த்து வாக்களித்தார். இதனால் தமிழரசுக்கட்சியிலிருந்து இவர் நீக்கப்பட்டார். அன்று, இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்திய ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

1968 ஜூன் மாதத்தில் டட்லி சேனநாயக்கா அரசாங்கம் மாவட்ட சபை மசோதாவைச் சமர்ப்பித்தபோது அவ்விவாதத்தில் உரையாற்றிய திரு. நவரத்தினம் அவர்கள், பிரதமர் டட்லியால் வாக்களிக்கப்பட்ட உறுதி எதுவும் மசோதாவில் இல்லையென்று சுட்டிக்காட்டி, சிங்களவரால் தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாற்றை விளக்கமாக முன்வைத்தார். இவரது முழுமையான உரையை 1968 ஜூன் 11ஆம் திகதிய ஹான்சார்ட்டில் படிக்கலாம்.



"தமிழ் இளைஞர்கள் எழுந்து தமிழ் அரசு (சுயாட்சி) உருவாக்க முன்வர வேண்டும்;


இதுவே தமிழர்களுக்கு பாதுகாப்புத் தரும்" என்று இவரது

அறைகூவல் அமைந்தது. இதற்காக, தமிழர் சுயாட்சிக் கழகத்தையும் நிறுவினார். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் உயர் கல்வி கற்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, கொழும்பில் வழக்கறிஞராகப் பணியாற்றியதால் சிங்களவர்களின் மனோபாவத்தை நன்கு அறிந்தே தனியரசு ஒன்றுதான் தமிழருக்கு விமோசனம் அளிக்கும் என்ற முடிவுக்கு இவர் வர நேர்ந்தது.

எங்கள் உரிமைகளைச் சிங்களவர்கள் தருவார்கள் என்று காத்திருப்பது மடைமை; வேறு வழிகளால் - வேண்டுமானால் ஆயுதமேந்தியாவது போராடிப் பெற வேண்டுமென்று குரல் கொடுத்த முதல் தமிழ் அரசியல்வாதி இவரே.

கனடாவில் சுரேஷ் மாணிக்கவாசகத்தைக் கைது செய்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டபோது பிரபல கனடிய வழக்கறிஞர்களான பப்பரா ஜாக்மன், லோன் வால்மன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இவர் நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சி ஓர் வரலாற்று ஆவணமாகியுள்ளது.

அரசியல் ரீதியாக இவர் முன்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 1994ஆம் ஆண்டில் இவரது 'The Fall and Rise of Tamil Nation' (தமிழ் தேசத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும்) கனடாவில் வெளியிடப்பட்டது. 400 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் ஈழத்தமிழரின் அரசியல் போராட்டங்களை விபரிக்கும் பெட்டகம் 2006ஆம் ஆண்டில் இவரால் எழுதப்பட்ட 700 பக்கங்களைக் கொண்ட 'Tamil Civilization - The Untold History' (தமிழர் நாகரிகம் - சொல்லப்படாத வரலாறு) என்ற நூல் வெளியானது.



தமது தாயார்வழி மாமன் மகளான பரமேஸ்வரியை 1942ஆம் ஆண்டு திருமணம் புரிந்தார் இவர்களுக்கு ஏழு பிள்ளைகள்கள். கனடாவின் முதலாவது தமிழ் வழிக்கறிஞரான திரு. மோகன் இவர்களில் ஒருவர்.


2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மொன்றியலில் இவர் இயற்கை எய்தியவேளை, இவரது பணிகளை வியந்து 'நாட்டுப் பற்றாளர்' மதிப்பளித்து சிறப்புச் செய்யப்பட்டது. 2007 ஜனவரியில் இவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூபகார்த்த முத்திரை கனடாவில் வெளியிடப்பட்டது.

ஓர் ஊடகவியலாளராக 1965ஆம் ஆண்டிலிருந்து இவருடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்து, பின்னர் இறுக்கமான குடும்ப நண்பராகி, இறுதிச் சடங்கில் பங்குபற்றி இரங்கலுரை நிகழ்த்தவும், இவரது நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகளில் உரையாற்றவும் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பெரும் பேறாகக் கருதி மதிக்கிறேன்.

திரு எஸ். திருச்செல்வம்

தமிழ், சமய, நடன, மிருதங்க, இசை தொடர்பான புறோமாரின் சொந்தத் தயாரிப்புகள் யூன் 6ம் திகதிமுதல் விற்பனைக்கு வருவதால் அவற்றின் கொள்வனவாளர்கள் இந்த விளம்பரத்துடன்மேலதிக விலைக் கழிவையும் பெற்றுக்கொள்ளலாம்

உங்களுக்கு ஏதிரும்,
நம் க்கைகட்டணை ஏறாண சேவைகள்.



2010முதல் அதிகமான பொருட்கள் எங்களின் சொந்த தயாரிப்பு என்பதால் இந்த பொருட்களோ, விலையோ வேறு எங்கும் கிடைக்காது.

On high, with your thoughts

PRO/MAR

Awards & Promotions Ltd

www.promarawards.com **416-291 2344**

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5



AB LEGAL SERVICES
Professional Corporation

Kauvseган.E

Accident Benefit Specialist

204-80 Corporate Drive, Toronto, ON. M1H 3G5

Tel: 416 290 6200 Fax: 416 290 6201

email: info@ablegalspc.com

www.ablegalspc.com

இம் என்னும் முன்னே எழுநூறும்
எண்ணூறும்
அம் என்றால் ஆயிரம்பாட்டு ஆகாதோ!

தமிழ் இனத்தை தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இந்த இலக்கியங்கள் வழியாகவே தமிழரது மொழி, கலை, பண்பாடு, குழுக்கம், பொருளாதார வாழ்க்கையையும் அதன் வளத்தையும் அறிய முடிகிறது.

இடைச் சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் ,லக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த குழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை, பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் சிறப்புற்றதோ அல்லது மேலோங்கியதோ அப்போதெல்லாம் அது தொடர்பான ,லக்கியங்கள் படைக்கப்பட்டன.

எந்த ,லக்கியமாக ,ருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் ,லக்கணக் கட்டமைப்புடன் தமிழ் ,லக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

பொதுவாகப் பார்க்கும் போது இத்தகைய இலக்கியப் படைப்புகள் பல தனிப் புலவர்களால் பாடப்பட்டவை ஆகும். அப்படிப் பாடப்பட்ட பாடல்களை மன்னர்களது ஆதரவோடு கூட்டாகப் புலவர் குழுக்கள் அவற்றைத் தொகுத்தன. அப்படித் தொகுக்கப்பட்டதே சங்க இலக்கியங்களில் ஒன்றான எட்டுத்தொகை நூலாகும்.

இந்தத் தொகை நூல்களைத் தொகுப்பித்த மன்னர்கள் பற்றிய செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அகநானூறு தொகுத்தவர் மதுரை உப்புரிசூழிகிழான் மகன் உருத்திரசன்மன். தொகுக்கச் செய்தவன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.

ஐங்குறுநூறு தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுக்கச்

செய்தவன் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

கலித்தொகை தொகுத்தவர் நல்லந்துவனார். தொகுக்கச் செய்தவன் - புலப்படவில்லை.

குறுந்தொகை தொகுத்தவர் புலப்படவில்லை. தொகுக்கச் செய்தவன் - புரிக்கோ.



நக்கீரன்

என்றுமுள்ள செந்தமிழ்

40

நற்றிணை தொகுத்தவர் புலப்படவில்லை. தொகுக்கச் செய்தவன் - பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.

பதிற்றுப்பத்து, பரிபாடல் (பரிபாட்டு), புறநானூறு ஆகிய மூன்று நூல்களுக்கும் தொகுத்தவர் தொகுக்கச் செய்தவர் பற்றிய செய்திகள் புலப்படவில்லை.

தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயற்கை நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.

தமிழ் ,லக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே உருவாக்கப்பட்டன. அம்ரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் தோன்றியது.

சங்க காலப் புலவர்கள் கையாண்ட இலக்கிய நடை கடினமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. சங்க இலக்கியம் பொதுமக்களுக்கு ஆகப் படைக்கப்படவில்லை அது ஒரு புலவர் மற்றப் புலவர்களுக்கு ஆக எழுதியது என்கிறார்கள்.

சங்க இலக்கிய அகப்பாடல்கள் உள்ளூறை, இறைச்சி என்ற குறிப்புப் பொருள்களின் கருவுலமாக விளங்குகின்றன. அதில் புலவர்கள் குறியீடு, உவமை, உருவகம் முதலியவற்றைக் குறிப்புப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் உள்ள குறிப்புப் பொருளை விளங்கிக் கொள்ளத் தனி மொழிப் புலமை தேவைப்படுகிறது.

சங்க இலக்கியங்களில் அமைந்துள்ள திணை, துறை, அகம், புறம், தோழி, பாங்கன், பாணன், பாடினி, வெறியாட்டு, அறத்தொடு நின்றல் முதலியவற்றை படித்துப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. தமிழ் இலக்கண மரபினைப் புரிந்து கொண்டாலொழிய சங்க இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது. நாம் முறையாகத் தமிழ் ஆசிரியரிடம் தமிழ்கற்காததும் புரியாமைக்கு ஒரு காரணமாகும்.

சங்கம் மருவிய காலத்தில் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டிலும் தமிழ் நடை ஓரளவு எளிதாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இதன் தொடர்ச்சியாக இடைக்காலத்தில் படைக்கப்பட்ட கம்பரின் இராமாயண காப்பியத்தில் தமிழ்நடை மேலும் எளிமையாக்கப்பட்டிருக்கிறது.

இடைக்காலத்தில் அவ்வையார், சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, காளமேகம், கச்சியப்ப சிவவாச்சாரியர் என பல புலவர்கள் இனிமைத் தமிழுக்கு வளம் சேர்த்தனர். இவர்களைப் பற்றியும் இவர்களது ஆக்கங்கள் பற்றியும் அறிந்தோர் தொகை தமிழ் உலகில் அருகிக்கொண்டே வருகின்றது. எனவே அவர்களில் சொல் விளையாட்டில் வல்லவரான காளமேகப் புலவரை அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறோம்.

காளமேகப் புலவர் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. அவர் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்றெல்லாம் புகழப்படுகிறார். 'நினைத்தவுடன் எதைப்பற்றியும் கவிதை பாடுவதில் வல்லவர்களே ஆசுகவி என்று அழைக்கப்படுவார்கள். ஆசுகவிகளிலே காளமேகப்புலவர் தன்னிகரற்ற பேராற்றல் படைத்தவராய் விளங்கினார். இதனை அவரே ஒரு பாடல் மூலம் முழங்கியிருக்கிறார்.

இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்

என்றுமுள்ள செந்தமிழ்...

அம் என்றால் ஆயிரம்பாட்டு ஆகாதோ - சும்மா
 இருந்தால் இருப்பேன் எழுந்தால் மேகம்
 பொழிந்தால் கவிகாள மேகம்.

காளமேகப் புலவரின் கவிச்சிறப்பைப் சுவைப்பதற்கு முன்னர் அவரைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சிலவற்றை அறிந்துகொள்வது நலம் என நினைக்கிறோம்.

காளமேகப்புலவர் பாண்டிநாட்டிலே திருமோசூர் என்னும் திருத்தலத்திலே கோயில்பணியாளராயிருந்த ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் என்றும் காளமேகம் என்பது அவரது இயற்பெயரே என்றும் அறிஞர்கள் சிலர் கூறுகின்றார்கள். அதேவேளை வரதன் என்பதே அவரது இயற்பெயர் என்று இன்னும் சில அறிஞர்கள் எடுத்துரைக்கின்றார்கள். அதற்கு ஆதாரமாக, அதிமதுரகவி என்பவர் இயற்றியதாகச் சொல்லப்படும் பாடலொன்றை சான்றாகாகக் காட்டுகின்றார்கள்.

வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
 வீசுகவி காள மேகமே - பூசரா
 விண்தின்ற வெள்வழலில் வேவுதே பாவியேன்
 மண்தின்ற பாணமென்ற வாய்.

எனவே வரதன் என்பதே அவரின் இயற்பெயர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது.

இளமைப்பருவத்தில் ஸ்ரீரங்கம் திருமால் கோயிலிலே வரதன் கோயிற் பணியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து சிலகற்கள் தொலைவிலே இருப்பது திருவானைக்கா என்ற சிவத்தலம். அத்தலத்திலே நடனக்கலை மூலம் இறைபணிசெய்யும் தேவரடியார்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தியான மோகனாங்கி மிகவும் அழகானவள். அவளுக்கும் வரதனுக்கும் காதல் மலர்ந்தது. (வளரும்)



பா(f)ன்ஸி பூக்கடை

ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டிலிருந்து இயற்கையான பூக்களை இறக்குமதி செய்கிறோம். திருமணங்களுக்கும் ஆலயங்களுக்கும் தேவையான விசேட பூக்களை உடனடியாகத் தருவித்து வழங்குகின்றோம்.

நறுமணம் கமழும் மல்லிகை, நோஸ், சம்பங்கை மருக்கொழுந்து மற்றும் வாடாமல்லிகை மாலைகளில் நாம் கைதேர்ந்தவர்கள்.


விசேட வழிபாடுகளுக்குரிய வில்வம் இலை, துளசி, அறுகம்புல், மாவிலை, வெற்றிலை, வாழையிலை ஆகியவை எம்மிடமுண்டு.

தொடர்புகளுக்கு வரதன்

1688, Victoria Park Ave., North York, ON
416 288 1419
இணையத்தளம்: www.fancyflorist.com

கனடியத் தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில்

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டங்கள்



சிறீலங்கா ஜனாதிபதி கடந்த மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்திற்கு உரையாற்ற வரும்போது அவரைப் போர்க்குற்றத்தின் கீழ்க்கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டது. கனடியத் தமிழர் தேசிய அவை இதனை ஏற்பாடு செய்திருந்தது. கடந்த மாதம் 17ஆம் திகதி ரொறன்ரோவிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்னாலும், 22ஆம் திகதி நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன்னாலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.




ரொறன்ரோ நகரசபை 42ஆம் வட்டாரம் நீதன் சண் தேர்தல் அலுவலக திறப்பு விழா



ரொறன்ரோ நகரசபை 42ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் நீதன் சண் அவர்களின் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா கடந்த மாதம் நடைபெற்றது. ஸ்காபரோ கிழக்கில் பிஞ்சு வீதியும் ரப்ஸ்கொட் தெருவும் சந்திக்குமிடத்திலுள்ள கட்டிடத்தில் இது அமைந்துள்ளது.

ஒரு குடையின் கீழ் சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

Grocery & Vegetables
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY
www.computek.edu

If you are :

- Currently receiving E.I benefits
- Received E.I within past 3 yrs.
- Just finished / received maternity benefits within past 5 yrs

You may be eligible for HRSDC funding to upgrade your skills

NEW LOCATION
IN

MARKHAM !

Diploma

Early Childcare Assistant
Network Engineering
Personal Support Worker (PSW)
Computerized Accounting
Business Administration
Medical Office Admin (MOA)

Certificate

MS Office, A+, C/C++ , Java
AccPac, Quick Books
Simply Accounting

Markham Campus

Markham / Steeles
(On Steeles, 1 Block East of Markham Rd)
905.471.3344

Scabourough Campus

Kennedy / Sheppard
(North-East Corner)
416-321-9911

Toronto Campus

Kennedy / Eglinton
N/W Corner, Above Library
426.285.9941

PLEASE NOTE THAT NOT ALL THE COURSES ARE AVAILABLE AT ALL THE CAMPUSES.

நாயின் வயிற்றுக்குள் பன்னிரண்டு கச்சைகள்

வயிறு வீங்கி சுகவீனமுற்ற நாயொன்று மிருக வைத்தியசாலைக்கு அதன் உரிமையாளரால் கொண்டு செல்லப்பட்டது. அதன் வயிற்றுள் பன்னிரண்டு மார்புக் கச்சைகள் இருந்ததைக் கண்டு பிரித்தானிய மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நிறைமாதக் கர்ப்பமுற்றுது போலவிருந்த நாயின் பெயர் மோலி. 'எக்ஸ்-ரே' எடுத்த பேதே அதன் வயிற்றுள் மார்புக் கச்சைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாகவே சத்திர சிகிச்சை மூலம் அவை எடுக்கப்பட்டன.

மோலியை உரிய முறையில் பராமரிக்காத குற்றச்சாட்டில் அதன் உரிமையாளர்களான கிறிம்ஸ்பி நகரைச் சேர்ந்த ரெபேக்காவும் (26) அவரது கணவரான ஸ்டூவர்ட்டும் (28) நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மனதின் அழகு முகத்தில்!

உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதை எண்ணி கவலைப்படாமல், நிம்மதியாக இருந்தாலே அது உங்கள் அழகிலும் வனப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ரொறன்ரோ மனநல வைத்தியர் சாரா கூறுகின்றார். கவலைப்படுவது பதட்டத்தை ஏற்படுத்தும். அத்துடன் தோற்றத்தையும், முகத்திலுள்ள தசைகளையும் பாதிக்கும். அமைதியாகவிருங்கள். சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு நல்லவராக இருங்கள். இவைகள் உங்களில் மாற்றத்தைக் காண்பிக்கும்.

பரபரப்பாக நாளை ஆரம்பிக்காமல், ஆறுதலாக ஆரம்பிப்பது நல்லது என்கிறார் இன்னொரு வைத்தியரான பிரெக். காலையின் ஆரம்பத்தில் கொஞ்ச நேரத்தை அமைதிப் பொழுதாகக் கழிப்பது நல்லது. அந் நேரத்தில் யோகா, அமைதியாக சிறிது தூரம் நடப்பது, கை கால்களை அசைப்பது போன்றவை நல்லது. ஆனால் படுத்திருந்தபடி யோசிப்பதும் 'மூளை வேலை செய்யும் நேரம்' என்கிறார் பிரெக். இதன்மூலம் வேலைப்பளுவினால் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைத்து அமைதியாகலாம் என்கிறார்.



'சிந்தனைப் பூக்கள்' எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

8

புவி ஒரு அதிசயம். மனித வடிவம் அதைவிடக் கூடிய அதிசயம். அதிலும் மனம் என்பது புரியாத புதிர். உயிரும் உடலும் கலந்த கலவைதான் மனித வடிவமென்றால் அது தவறு. உண்மையில் உயிர்-உடல்-மனம் என்பவற்றின் கூட்டுக் கலவையே பூரணமான மனித வடிவம். மனம் மூளையை இயக்க, மூளை மனிதனை இயக்க ஒரு சுற்றோட்டமே நமக்குள் நடக்கிறது.

ஆரம்ப காலத்தில் மனதை பத்துப் பாகங்களாக பிரித்துக் கண்டனர். பிற்காலத்தவர் எழு பாகங்களாகப் பிரித்துப் பார்த்தனர். பின் வந்த ஆராய்ச்சியாளர்கள் ஐந்து பாகங்களாகப் பிரித்து அலசி வந்தனர். எனினும் தற்போதைய உளவியலாளர்கள் எளிமையாகவும், ஆழமாகவும் புரிந்து கொள்வதற்கேற்ப மூன்று பாகங்களாக்கினர்.

1. புறமனம் என்ற வெளிமனம்.
2. உள்மனம்.
3. ஆழ்மனம் அல்லது அடிமனம் என்பவை இவை.

புறமனம் என்ற வெளிமனம்தான் மனிதருக்கு இன்னலையும் இன்பத்தையும் தருகிறது. சாதாரணமாக எல்லோரும் சொல்கின்ற 'மனம் ஒரு குரங்கு' என்பது இதுதான். அமைதியின்றி கணத்தற்குக் கணம் தாவிச் செல்லும் மனம் இதுதான். ஐம்புலன்களின் இயக்கத்தினால் இம்மனம் ஏற்படுகிறது. வாயால் பேசுவது - உண்பது, மற்றும் கைகால்களினால் வேலைகளைச் செய்வது, காதால் கேட்பது, முக்கால் வாசனையை அறிவது போன்ற இயக்கங்களுக்கு வேண்டிய மூளையின் மூலம் அறிவிக்கச் செய்வது இவ்வெளிமனமாகும். இவை தவிரந்த சாதாரண வாழ்க்கையில் எழும் சகல போராட்டங்களிலும் முதன்மை பெறுவது வெளிமனமே. வெளிமனம் செயற்படாது விட்டால், நாம் யார், நாம் எங்கிருக்கிறோம், நாம் என்ன செய்கிறோம் என்பது எதுவும் தெரியாமல் போய்விடும்.

வெளிமனம் ஒரு பதிவு நிலையம் போன்றது. இங்கேதான் அன்றைய சம்பவங்களும், செய்திகளும் பதிவு செய்யப்படுகின்றன. இரவு வேளையில் நாம் தூங்கும்போது அதுவும் ஓய்வு எடுத்துக் கொள்கிறது. காலை வேளையில் உந்தப்பட்டு நாம் எழுகின்றபோது மனமும் இயங்க ஆரம்பித்து விடும். நாம் ஓய்வு எடுக்க நித்திரைக்குச் சென்றாலும், வெளிமனம் ஏதாவது ஒரு விசயத்தை அசைபோட ஆரம்பித்துவிடும்; தூக்கம் போய்விடும். கற்பனாசக்தி விரிவடையும். புரண்டு புரண்டு படுக்க ஆரம்பித்து விடுகிறோம்.

பூரணமான உறக்கமே மனதினை உறங்கப்பண்ணுகின்றது. பகல் வேளையில் நாம் சுறுசுறுப்பாக இயங்க உறக்கமே முக்கிய காரணமாகிறது. தொடர்ச்சியான எண்ணங்களையும், தொடர்ச்சியான செய்கைகளையும் பதிவேட்டின் மூலம் செயற்படுத்தும் தன்மை வெளிமனத்தற்கு உண்டு. எனினும், வெளிமனம் மட்டும் இயங்கினால் சாதாரண உணர்வு கிடைக்கிறது. வெளிமனதோடு உள்மனமும் செயற்பட்டால் மட்டிமே பூரணமான வாழ்வினைப் பெறமுடியும். அதுவரை மனதை மகிழ்ச்சியால் நிரப்புவர்கள்.

மீண்டும் சந்திப்போம்! ●



RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

**Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns**



S. Ganthiy
B.A. Sri Lanka
Enrollment Officer

**416. 841. 1866
416. 955. 9303**
E.mail: ganthiy@rogers.com

புலம் பெயர்ந்தோர்...

ஏற்ப இணைந்து கொள்ளட்டும். நிலத்தில் அகழ்ந்து எடுக்கும் இரும்புத் தாதுனை பெரும் உலைகளில் இட்டு உருக்கும் போது இரும்புத் துணிக்கைகளின் தகுதிக்கேற்ப படிந்து கொள்கிறது. தரம் கூடியது அடிப்பாணையிலும் சக்தியற்ற தரமற்ற இரும்பு கஞ்சல், சக்கைகளிற்கு--- மேலேயும் படியும்.

இது இயற்கையின் நியதி. இதேமாதிரி புலம்பெயர்ந்தோர்களும் இயற்கையாக, சுய தகுதி, தரம், சக்தி போன்றவற்றிற்கு ஏற்ப தாமாகவே புகலிடத்தில் தமக்குரிய இடத்தை, இணைப்பைப் பெற்றுக்கொள்ள இந்த இயற்கை இணைப்புக்கு முக்கியம் கொடுக்கப்பட வேண்டும் என்பர். இந்த சிந்தனை முதன் முதலில் ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

மக்கள் இயல்பு நிலை இணைவாக்கம் மாதிரியே அவர்கள் தம்முடன் கொண்டு வந்த கலாசார, பண்புகளும் அமையும் என விளக்கம் கொடுப்பர். புலம் பெயர் மக்களுடன் புகலிட நாட்டுக்கு வந்து சேர்ந்த கலாசார விழுமியங்கள் அர்த்தமுள்ளதாகவும், நடைமுறைப் பிரயோசனங்களும் மிகுந்து இருப்பின் இது புகலிட கலாசாரத்தாலேயே உள்வாங்கப்பட்டு, புகலிட கலாசாரம் கூட வளம் பெற்று அமையும் சாத்தியப்பாடு நிறைய உண்டு.

இதனால் இவைகள் வரவேற்கப்பட வேண்டும். இம்முறை இயங்கியல் செயல்பாட்டினூடாகப் புகலிடக் கலாசாரமும், புலம் பெயர் கலாசாரமும் மோதலை தவிர்ந்து, பங்குதாரராக அமைவர் என்பர். ஆங்கில மொழியில் உள்ள வேற்று மொழிச் சொற்களைக் கூட இதற்கு உதாரணம் காட்டுவார்கள்.

மனிதாபிமானத் தன்மை கொண்ட அறிவியல் சிந்தனையாளர் இது "வலிமையுடைவன் வாழ்வான்" (Survival of the Fittest) என விதிப்பட்டது. இது சிறுபான்மை மென்மையான கலாசாரங்களை கபளீகரம் செய்துவிடும் பெரிய ஆபத்தானது என்று வாதிடுவர். இவ்வகைப்பட்ட சிந்தனைப் போக்கு முறைகளிற்கூடாக பன்மைத் தன்மை கொண்ட பல்கலாசார சிந்தனை முறை உருவாயிற்று. பல உளவியல் ஆய்வாளர்கள், சமூக ஆய்வாளர்கள், சட்ட நிபுணர்கள் என்போர்களால் கலாசாரங்கள் சந்திக்கும் போது, அவை சம நிலை உடையவையாக கருதப்பட, மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு கலாசாரத்தைச் சேர்ந்தவர்களும் சுய பெருமை, சுய விருப்புடன் தம் பங்களிப்பை புகலிட சமூகத்திற்கு செலுத்துவதுடன், தம் கலாசார மரியாதையையும் கட்டிக் காப்பர்.

அதே நேரம் தம் தாய் (வேர்)கலாசாரத்துடனும் தொடர்பைப் பேணுவார்கள். இந்த வகை இணைவாக்கம் கனடா அரசினால் ஏற்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தவகைத் தன்மைத் தன்மை கொண்ட இணைவாக்கம் பலவகை உளவியல் குடைதல்கள், தாழ்வு மனப்பான்மை, அடையாள அழிப்புகள், அச்ச நிலைகள் என பல சஞ்சலங்களை இல்லாமல் பண்ணுகின்றது. இந்த வகையில் புலம் பெயர்ந்தோர் தனியாக இயங்காது குழுவாக, கூட்டமாக இயங்கி இணைவாக்கம் செய்ய உற்சாகப்படுத்துவதாகும்.

இந்த முறை திடகாத்திரமான சந்ததிகள் உருவாக வாய்ப்புச் செய்யும் என்பர். பன்மைத் தன்மை கலாசார இணைப்பில் புலம் பெயர்ந்தோர் தனியாகவோ, கூட்டாகவோ தாம் கொண்டு வந்த விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்தி "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற முறையில் தவிர்ந்தும், சேர்த்தும், மேம்படுத்தியும் கொள்ளலாம். அத்துடன் புனிதமான, முக்கியமானதெனக் கருதுபவற்றை தம்முடன் பராமரித்து, அடுத்த சந்ததிக்கும் அதனை

மரியாதையான முறையில் கொடுத்து அவர்களின் வேரைப் பேணிக் கொள்ளலாம். இந்தவகை உள இணைவாக்கத்தில், புலம் பெயர்ந்தோர் தம் வேர் கலாசாரத்தை பேணுவதுடன், புகலிட கலாசாரத்தையும் தன் கலாசாரத்திற்கு கொடுக்கும் மதிப்பு, மரியாதையுடன் கனம் பண்ணி, தேவையானதை உள்வாங்கி, புகலிட இணைப்பில் சேர்தம், முரண்பாடு, உடைவு வரவிடாது இயங்குதலாகும். இதே மாதிரி புகலிட கலாசாரமும் புலம் பெயர் கலாசாரத்தைக் கனம் பண்ணி, மரியாதை கொடுத்து பராமரிக்க வேண்டும். ஆகவே இவ்வகை இணைவாக்கம் என்பது இரு பக்க தொடர்பாடல் கெயல்பாடு (Two Way Connection Process) உடையது. அத்துடன் முடிவே இல்லாதது தொடர்ந்து புதுமைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இந்த விடயத்தை கல்வி விளக்க, அறிவியல் தளங்களில் இருந்து பெரிதும் மேற்கொள்ள வேண்டும். (இறுதிப் பகுதி அடுத்த இதழில்)

யாழ். குடாநாட்டில் விவாகரத்து அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்து வருகிறது. விவாகரத்துப் பெறுபவர்களில் அரசாங்க ஊழியர்களே அதிகமானவர்கள் என்று நீதிமன்றப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. முப்பது வயதுக்குட்பட்ட இளம் தம்பதியினரே விவாகரத்துக் கோருகின்றனர். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின்மை, பொருளாதாரப் பிரச்சனை, பிரச்சனை எதிர்கொள்ள மனோதிடமின்மை என்பவை இதற்கான அடிப்படை அம்சங்கள். (நன்றி: யாழ்ப்பாணம் 'உதயன்' பத்திரிகை, செப்டம்பர் 25, 2010)

Alarming rate of divorces among the Tamil diaspora

"The increasing number of divorces among Tamil diaspora is indicative of the fact women are so aware of their conjugal rights that any part on the husband to curtail the wife's independence soon transmogrifies into a major violation of women's rights."

by Pearl Thevanayagam

(September 13, London, Sri Lanka Guardian) The judge shook his head and said, "It is indeed sad that this lady had to put up with an arranged marriage due to pressure from the family. But then that is the way it is in Asian sub-continental culture". I wanted to scream at him that arranged marriages are usually with the consent of both parties and are no longer forced except for a very few but I was not the defense counsel and only the interpreter. I could not tell him we are not Indians or Pakistanis or that we do not cover up ourselves in purdah or are stoned for being seen with men who are not our brothers or husbands.

The case which came up in the County Court last week was that the applicant who was convicted of attempted murder wanted contact with his son now living with his former wife and partner. He was also serving 10 years in prison and therefore brought to the trial in handcuffs. In her evidence the ex-wife said she only married the applicant due to sheer pressure from her family and that she wanted to come to UK, earn money and send it to her struggling family in Sri Lanka. She never liked him and in fact she could not bear him to come near her.

This all too familiar refrain I had heard umpteen times in the Tamil diaspora.

But the couple got married and in due course had a child. The applicant worked 24/7 in the three shops he owned and he also rented out a room in his house to his best friend to help with the rent payment. It emerged during the trial that the best friend gave a sympathetic ear to the ex-wife when she told him of how her husband would come home drunk and beat her up for refusing to have sex with her.

The upshot of all this was she one day left the house with her two year old son to a women's refuge. But her cousin who arranged this marriage persuaded her to go back to her husband since she was shaming her family and she did so. Then a few months later

her husband paid for her return to Sri Lanka to visit her ailing mother. On return the lodger informed her ex-husband that he wanted to marry his ex-wife because she no longer wanted to live him and that they would be getting married soon.

The enraged husband then stabbed him with a knife five times →




BY CHOICE HOTELS

FLORIDA WINTER VACATION PACKAGES

AMENITIES

- *FREE WI-FI INTERNET
 - *REFRIGERATOR / MICROWAVE
 - *FREE CONTINENTAL BREAKFAST
 - *HBO/ESPN/CNN/CNBC
 - *TENNIS COURT
 - *OUTDOOR POOL
- #### ATTRACTIONS:
- *WALT DISNEY WORLD RESORT- 25 MINUTES AWAY
 - *UNIVERSAL STUDIOS – 35 MINUTES AWAY
 - *CYPRESS GARDENS
 - *BOK TOWER
 - *GOLF COURSES, PARKS, RECREATIONAL AREAS, AND SO MUCH MORE!



605 B, MOORE ROAD
HAINES CITY,
FLORIDA 33844

PHONE: 941-462-2454

EMAIL:

rodeway.hainescity@gmail.com

CALL FOR RESERVATION
SRI SUBRAMANIAM
941-462-2454

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட

வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

34 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Repossed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

R & S Auto Sales Inc.
Radha Motor Inc.

5310 Finch Ave. East, Unit 23
Scarborough, ON M1S 5E8

416-412-3838
416-836-5825

causing his stomach to rip open and spill his guts. Now the wife who returned from Sri Lanka soon conceived another child with her partner, her ex-husband's best friend.

The fight for custody of the child goes on.

The moral of this case is that due to high cost of living in the UK, young couples often take in a lodger to supplement their income not even foreseeing what damage this could do to their marital harmony. Quite a number of marriages are failing due to over-crowding and the sudden exposure of associating freely with the opposite sex unlike back home.

Unfortunately in the UK the justice system often favours women in divorce matters and laws are very stringent on domestic violence. You cannot even hit your child for misbehaving. The women who come to UK as spouses of arranged marriages soon learn to their advantage they can have the best of both worlds. Even the family home is granted to the wife. While Hindu culture strictly endorses 'till death do us part' the justice system allows them and even gives counselling that they should not live with a partner who is violent. In fact outside police stations and public places advertising hoards encourages the public to report to the police of domestic violence either in their homes or neighbourhood.

The increasing number of divorces among Tamil diaspora is indicative of the fact women are so aware of their conjugal rights that any part on the husband to curtail the wife's independence soon transmogrifies into a major violation of women's rights. No longer are you dictated to by the husband and you are provided with all the necessary support to further your studies or go out to work. In fact, both the husband and wife need to go out to work to have an average standard of living in the UK.

Before Tamils in the North and East started mass migration to the West, arranged marriages were quite successful since both families go through a lengthy procedure of vetting both parties. Although this is done through matching the horoscopes but overtly they check your caste, creed and financial background. After the marriage the groom is held to ransom with the dowry the bride's parents withhold until he proves to be reliable.

So far so good.

Once you are in the West it is a different ball-game. Proposals are made and marriage preparations concluded before the bride even sets eye on the groom. Once the honey-moon is over either the wife or the husband finds out about their compatibility or incompatibility, the betrayals, the extra-marital affair etc. By this time a child or two would have arrived. Either spouse could be more attuned to western ways while the other party still clings to their conservative way of life.

In the wake of these increasing divorces religion has stepped in. I cannot keep count on the number of born-again Christian faiths our Sri Lankans seek in desperation. Whether you have an alcoholic problem, financial hardships or illnesses, these sprouting religious faiths offer redemption.

Rather than supporting causes for an independent homeland it would do well for concerned Sri Lankans in the West to address these problems and educate them in integrating and living in a western culture. ●


இது உங்களுக்கு...!



வீடு வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ இந்த சன்மானம் உங்களுக்கு உறுதியாகிறது!
(இறப்பாக தொடர்பு கொள்வதற்கு மாதிரி)



HomeLife/ Future Realty Inc.
Realtor Member
262 Markham Road
Scarborough, ON M1J 3C5



Sinna S Rajagopal
Sales Representative
Bus: 416-264-0101
Cell: 416-727-8647
sinmarajagopal@hotmail.com



எஸ். காந்தி

வெள்ளிப் பணம்

46

சென்ற இதழின் தொடர்ச்சியாக நாணய சந்தை பற்றிய தகவல்கள் தொடருகின்றன. தங்கத்தையும் அமெரிக்க டாலரையும் இருப்பாக (Reserve) வைத்திருக்கும் நடைமுறை தொடர்ந்து ஏறத்தாழ 1971ஆம் ஆண்டு வரைக்கும் எதுவிதமான பிரச்சினையும் இல்லாமலிருந்தாலும் 1960ஆம் ஆண்டு தொடக்கப் பகுதியில் யப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட சில தேக்க நிலைமையும் 1971ஆம் ஆண்டு ஒரு புதிய நடைமுறைக்கு வழிவகுத்தது.

1971-1972 காலப்பகுதியில் Free Floating System செயற்பாடு ஐரோப்பிய, பிரித்தானிய நாடுகளால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த Free Floating முறை என்பது ஒரு திறந்த சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு பொருளின் விலை எவ்வாறு கேள்வி நிரம்பல் தத்துவத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றதோ அதேபோல் நாடுகளின் நாணயமும் இந்த வகையில் அதன் பெறுமதியைத் தீர்மானிக்க விடப்பட்டன. 1978ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியமும் இந்த செயல்பாட்டினை அங்கீகரித்து செயற்படத் தொடங்கியது.

1978 தொடக்கம் 1990ம் ஆண்டு வரைக்கும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களே இதனைச் செய்துவந்தன. குறிப்பாக வங்கிகளைக் குறிப்பிடலாம். ஆனால், 1990ஆம் ஆண்டுக்குப் பின் இக்கட்டுப்பாடு தளர்ச்சி அடைந்து இன்று வட அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் இது ஒரு குடிசைத் தொழிலாக மாறியுள்ளது. அதாவது வீட்டில் இருந்தவாறே வருமானத்தினைப் பெற்றுக்கொள்ளும் தொழிலாக மாறியுள்ளது.

இந்த நாணயத்தினை வாங்கி விற்கும் செயற்பாட்டின் பெறுமதி ஒரு நாளைக்கு 3 தொடக்கம் 4 Trillion அமெரிக்க டாலரின் பெறுமதியாகும். இதில் ஏறத்தாழ 5 சதவீதமான செயற்பாடுதான் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், மற்றும் சுற்றுலா வர்த்தக நோக்கத்துக்காக நாணயம் வாங்கி விற்கும் செயற்பாடு நடைபெறுகின்றது. ஏனைய 95 சதவீதமும் நாணயத்தை வாங்கி விற்கும் செயற்பாட்டின் மூலம் பணம் சம்பாதிக்கும் செயற்பாட்டுக்காகவே நடைபெறுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

உலக நாடுகளில் உள்ள ஏறத்தாழ 4500 வணிக வங்கிகள் தமது நாளாந்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றதுடன் வணிக செயற்பாட்டில் இல்லாத சில உற்பத்தி சேவைத் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் இது ஒரு இலாபம் தரும் துறை என்பதைக் கருத்தில் கொண்டு நாணயச் சந்தை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

நாணய சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் நாணயங்களாக அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்தின் டாலர் நாணயம், ஐரோப்பிய யூனியனின் ஈரோ நாணயம், இங்கிலாந்தின் பவுன் நாணயம், யப்பானின் யென், மற்றும் சுவீற்சர்லாந்தின் பிராங் நாணயங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். நாணயச் சந்தையின் வியாபார நடவடிக்கையில் காலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிமுதல் (Toronto Time) வெள்ளி மாலை 4.00 மணிவரையில் 5 நாட்கள் 24 மணி நேரமும் நடைபெறும்.

இந்த நாணயச் சந்தை நடவடிக்கையானது சரியான முறையில் இதனைப்பற்றிக் கற்று அறிந்து, போதிய நடைமுறைப் பயிற்சி (Practical learning)யும் பெற்றுக் கொள்ளாமல் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதும் கூடிய பண இழப்புக்களை ஏற்படுத்தும் என்பது இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. ●

காதல் செய்வீர்...

தனிமைப்பட்டவர்கள் மனவிரக்திக்கு ஆளாவது அதிகம் என்பதை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.

மனப்பதற்றம்

அண்மையில் காதல் வயப்பட்டவர்களைவிட நீண்ட காலமாக நேசமான உறவில் இருப்பவர்களுக்கு மனப்பதற்றம் ஏற்படுவது குறைவு என நியூ யோர்க் ஸ்டோனி புறுக் பல்கலைக்கழக ஆய்வு கண்டறிந்துள்ளது. MRI பரிசோதனைகள் மூலம் மூளையின் பகுதிகளை பரிசோதித்ததில் கண்டறிந்த முடிவு இது.

வலிகளைத் தாங்கும் தன்மை

127,000 தம்பதிகளைக் கொண்டு செய்த ஆய்வின் படி மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு நாரிவலி, தலைவலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளையின் பகுதி அதிகமாகச் செயற்பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.

நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்தல்

- வேலை இழப்பு,
- வாழும் சமூகத்தில் ஏற்படும் நெருக்கடி,
- அல்லது வேறு ஏதாவது நெருக்குவாரங்கள் ஏற்படும்போது, உங்களில் அன்பாக இருக்கும் ஒருவரது ஆதரவு கிடைக்குமாயின் அதற்கு முகம் கொடுத்து தாண்டி முன்னகர்வது சுலபமாக இருக்கும்.

இரத்த அழுத்தம்

- மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்களைவிடக் குறைவாக இருக்கிறது.
- தனியாக இருப்பவர்களுக்க சற்று அதிகமாகவும்,
- மணமுடித்து பிரச்சனைகளுடன் மகிழ்ச்சியற்று வாழ்பவர்களிடையே கூடுதலாகவும் இருந்ததாக Annals of Behavioral Medicine மருத்துவ இதழில் வெளியான மற்றொரு ஆய்வு கூறியிருக்கிறது.

அதன் முக்கியத்துவம் என்னவெனில் மணமுடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம் என்பதைச் சுட்டுகிறது

சாதாரண காய்ச்சல் அதிகம் வராதது

காதல் உணர்வினால் மனவிரக்தி, மனப்பதற்றம், நெருக்குவாரங்கள் போன்றவை அடிக்கடி ஏற்படாது என அறிந்தோம். அவ்வாறு நிகழும்போது எமது நோயெதிர்ப்புச் சக்தி ஆற்றல் பெறும். அதனால் வழமையாக ஏற்படும் தடிமன் காய்சல் போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்படாது ஒதுங்கிக் கொள்ளும்.

சாதாரண காயங்கள் விரைவில் குணமாகும்

காதலுணர்வுடன் வாழும் தம்பதிகளிடையே செய்யப்பட்ட ஒரு சிறிய ஆய்வானது சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்று சொல்கிறது.

நீண்ட ஆயுள்

தனித்து இருப்பவர்களை விட திருமணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்ற தகவலை முன்பும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன். திருமண உறவால்

- பரஸ்பர ஆதரவும்,
- பிள்ளைகளின் உதவியும்,
- நிதி தட்டுப்பாடின்றமையும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக்கப்படுகிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல்நலத்தையும் நீடித்த வாழ்வையும் கொடுக்கிறது.

மகிழ்ச்சியான வாழ்வு

ராதையும்கிருஸ்ணனும் காதலுக்கு அடையாளம்.

காதலின் மிகப் பெரிய கொடை

- சந்தோசம், மகிழ்ச்சி, மனநிறைவு என்பது தெரிகிறது.
- குடும்ப வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மனமொத்த காதலும் முக்கியமானது.
- அது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.

இவை வெற்று வார்த்தைகள் அல்ல விஞ்ஞானபூர்வமாகவும் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஆதலினால் காதல் செய்வீர். ●



THE NAME YOU NEED FOR YOUR BUSINESS

Phone: 416-494-4777


Cell: 416-888-1128

Fax: 416-494-4050

E-mail: nimal@nlraccounting.com

NIMAL VINAYAGAMOORTHY

Certified General Accountant




2525 Pharmacy Ave. (Pharmacy & Finch), Toronto, Ontario M1W 2K2

A1 கொழும்பு

டிஜிட்டல் போட்டோ
ஸ்ரூடியோ & வீடியோ

முதல் தரமான அனைத்து
போட்டோ, வீடியோ படப்பிடிப்புகள்
எல்லா வகையான போட்டோ
வீடியோ வேலைகள்



From:

அல்பத்துடன் போட்டோ
PACKAGES

25 - 5X7 பிறந்த நாள் \$125.00

150 - 5x7 அரங்கேற்றம் \$750.00

50 - 5x7 பூப்புனித
நீராட்டு விழா \$250.00

75-5x7 திருமணவிழா \$375.00

2 பாஸ்போட் 5 நிமிடத்தில் \$5.00

2 சிறுரிசன் 5 நிமிடத்தில் \$5.00

2 லான்டட் காட் 5 நிமிடத்தில் \$5.00

2 அனைத்துவிதமான
ஐ. டி. 5 நிமிடத்தில் \$5.00

3 - 5X7 ஸ்ரூடியோ
போட்டோ \$15.00

ST-FRANCIS

L.L-3, 2296 EGLINTON AVE. E
@ BIRCHMOUNT ROAD
TORONTO, SCARBOROUGH, ON.

Cell: 416-752-4444

Tel: 416-755-2333

FAX: 416-755-4554

Web: www.tamilyellowpages.com

E-Mail: www.typ@gmail.com



எஸ். கணேஷ்

துருப்பாயம் இன்று சூதாட்டம்

மனித நேயம் குறைந்து, 'பணம் பாதாளம் வரை பாயும்', 'மாட்ச் ஃபிக்சிங்', 'ஸ்பொட் ஃபிக்சிங்' என்ற நோய்கள் தற்போது கிரிக்கெட் வீரர்களிடம் வெகுவாகப் பரவிவிட்டது. இதனால் ஏமாறுவது பாவம் கிரிக்கெட் ரசிகர்களே.

உலக அரங்கல் கிரிக்கெட் விளையாட்டில் ரசிகர்கள் மத்தியில் 'சூப்பர் ஸ்டார்'களாகத் திகழும் வீரர்களை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏழை ரசிகர்கள் தங்களுடைய மனதில் கனவு நாயகர்களாகப் போற்றுகின்றார்கள். ஆனால் ரசிகர்கள் போற்றும் இந்த கிரிக்கெட் வீரர்கள் பணம் வாங்கக் கொண்டு இந்த ரசிகர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை எந்தவொரு விளையாட்டு ரசிகரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

கிரிக்கெட் உலகில் கெரி சோபஸ், பிரட்மன் போன்ற பல உன்னதமான வீரர்களை ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீரர்களில் பலர் வறுமையிலும் கூட உதாரண-மானவர்களாக வாழ்ந்து காட்டியுள்ளனர். தங்கள் திறமையை மட்டும் நம்பி ரசிகர்களை மகிழ்வித்தனர். ஆனால் தற்போது குறுகிய காலத்தில் பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற குறுகிய நோக்கில் இப்படியான கீழ்த்தரமான செயல் மூலம் பணம் சேர்க்க ஆசைப்படுகிறார்கள்.

கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) விசாரணைக் குழு 29 வீரர்கள் மீது சந்தேகத்தின் பேரில் விசாரணையை ஆரம்பித்துள்ளது. இதில் பல நட்சத்திர வீரர்களும் உள்ளடங்குவரு நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நான்காவது போட்டி இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி வீரர்கள் அதிகளவில் 'நோ போல்' (No Ball) வீசி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியதாகப் புகார் எழுந்தது. இதில் சூதாட்டத் தரகர் மஜீத் என்பவர் பாகிஸ்தான் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஸ்கொட்லாந்த்யார்ட் பொலிசார் தரகர் மஜீத்தைக் கைது செய்தனர். அப்போது அவர் இந்த சூதாட்டத்துக்கு பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் பட் மூளையாகச் செயற்பட்டதாகக் கூறினார். அத்துடன், சல்மான் பட் மூலமாக முகம்மது ஆசிப், னிகனது அமீர், கன்ரன் அக்மல் ஆகியோருக்குப் பணம் அளிக்கப்பட்டதாகவும், இதன் அடிப்படையிலேயே பாகிஸ்தான் வீரர்கள் அதிகளவு 'நோ போல்கள்' வீசியதாகவும் தெரிவித்தார். அச்சமயம், பாகிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் விசாரணை நடத்திய பொலிசார் வீடியோ மற்றும் முக்கிய ஆதாரங்கள், ஆவணங்கள், பணம், செல்போன்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

'ஐசிசி' ஊழல் தடுப்பு விதிகளின் பிரகாரம் தற்போது இவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் 'ஐசிசி' விதி ஐந்தின் பிரகாரம் தடுப்புத் தீர்ப்பாயத்தின் முன் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கிரிக்கெட் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தவிசாரணைகள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் வீரர்களின் வயிற்றில் புளி கரைத்து வருகின்றது. சென்ற மாதம் இலங்கை வீரர் டில்சான் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அணியின் தலைவர் சங்ககார மறுத்துள்ளார். 'ஐபிஎல்' போட்டிகளுக்கு முன்னர் மிகவும் அட்டகாசமாக விளையாடிய டில்சான், அதன் பின்னர் திடுதிப்பென கோழி முட்டைகளைத் (பூஜ்ஜியம்) தந்து பவிலியன் திரும்பியுள்ளார்.

எவர் எவரையெல்லாம் ரசிகர்கள் வானுயரப் புகழ்ந்து பாராட்டினார்களோ, அவர்களின் கழுத்துக்குக் கத்தி வந்துள்ளது. எவரெவர் தலைகள் உருட்டப்படப் போகின்றனவோ தெரியாது!

தங்களின் ரசிக மாகசனங்கள் கொடுக்கும் டிக்கட் காசுக்கு, 'நம்பிக்கை' நட்சத்திர வீரர்கள் 'படம்' காட்ட ஆரம்பித்துள்ளாரோ! ●

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.

Almost All Services Available

Scholarship Plan [RESP]

Any Referral Service

B: 416 752 7555
C: 416 937 9081



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

• Credit Counseling • Accounting & Tax Services •

கணினி வைரஸ்...

(15ஆம் பக்கத் தொடர்ச்சி)

தகர்த்துக்கொண்டு உள்ளுழைகின்ற சில ஆபத்தான கிருமி நிரல்களை உருவாக்கும் சிலர், தங்களது அத்த அறிவுத்திறனை வெளிப்படுத்தி, அதன்மூலம் தங்களுக்கென ஒரு தனிக் கவனத்தைப் பெறுவதற்கு முயற்சித்து, சிலவேளைகளில் வெற்றியும் பெறுகிறார்கள். இப்படி மிக மோசமான கிருமி நிரல்களைக் கண்டுபிடித்து வெளியிட்ட சிலரை, மிகப்பெரிய கணினி நிறுவனங்கள் தொழிலுக்கு அமர்த்திக்கொண்டன.

வரலாறுகளும் உள்ளன. கிருமி நிரல்கள் பொதுவாக மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படுகின்றன. சில தகாத அல்லது சில்மிச நோக்கங்கள் கொண்ட இணையத் தளங்களிலும், இத்தகைய கிருமி நிரல்கள் பாவனையாளரின் நல்வரவுக்காகக் காத்திருக்கின்றன. இந்த இணையத் தளங்களுக்கு சென்றால், இணையத்தளத்தைத் திறந்ததுமே, கிருமி நிரல்கள் எமது கணினிக்குள் திடுதிப்பெனத் தொத்திக் கொள்கின்றன.

அதனால் நன்கு தெரிந்த அல்லது அவசியமான இணையத்தளங்களை அவதானத்துடன் திறந்து பின் தேவை முடிந்ததும் மூடி விடுவது உத்தமமானது. இலவசமாக அதைத் தருகிறோம் இதைத் தருகிறோம், இன்னும் இரண்டு நிமிடத்திற்குள் இதை அழுத்தினால் மூன்று மில்லியன் வெற்றி பெறலாம் போன்ற பல இணையத் தளங்கள், கவர்ச்சி காட்டி உள்ளே இழுக்கவேன்றே உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன், அறிந்தவர்களிடமிருந்து தரப்படுகின்ற சி.டி., டி.வி.டி., ஃபிளாஸ் ட்ரைவ் போன்றவற்றை, கிருமி நிரல் இருக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை ஆராய்ந்து, அதாவது அன்ரி-வைரஸ் நிரலை சொடுக்கி, அவற்றை ஆராய்ந்த பின்னர் பாவனைக்கு எடுப்பது புத்திசாலித் தனமானது.

தற்செயலாக கிருமி நிரல் உங்கள் கணினியில் இருப்பதாக உணர்ந்தால் அல்லது தகவல் கட்டங்கள் தோன்றினால், அவற்றை உதாசீனம் செய்யாது, தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவற்றை இனம் கண்டு அகற்றிவிடுவது நல்லது. கிருமி நிரல்கள் கணினிக்குள் புகுந்துகொண்டால், அவை பல பகுதிகளுக்கும் தொற்றிக் கொள்வதுடன், ஏற்கனவே கணினியில் உள்ள கோப்புக்கள் பலவற்றையும் பதம் பார்த்துக் கொண்டே இருக்கும். அதனால், முன்னெச்சரிக்கையுடன் அவதானத்தையும் கருத்தில் எடுத்து, எமது கணினிகளை நாமே நோய் வருமுன் காப்போராக பாதுகாப்போம்.

நான் ஒரு

Motor Vehicle Accident

வழக்கறிஞர்

Criminal

இல்லை

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



சட்ட


ஆலோசனைகளுக்கு

சுலசுலப்பு சீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

**Sabesan's
Choice!**



விருது பெற்ற
தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும் நிலக் கம்பளம்
பொருத்தும் வேலைகளில்
தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை
தொடர்பு கொண்டால்
பலன் புரியும்!

416 605 1990

An honest and high principled citizen



May 29, 1916



Sept 2, 2010

Ponniah Pathmanathan

Mr. Ponniah Pathmanathan was born in Point Pedro as the eldest son to Mr. and Mrs. Ponniah Sivakolunthu on May 29, 1916.

During the Second World War, Mr. Pathmanathan served as a volunteer for the British, showing his dedication to his community. After completing his education he followed into his father's footsteps in the business of gems and jewellery. As he mastered the field and his business grew, he established North Ceylon Jewellery Work in Point Pedro, Swrana Malikai in Jaffna, and New Gold House in Point Pedro. Through his honesty and loyalty, he lead these institutions to the forefront of the direct import of gold, diamonds, and gems in North Ceylon.

Not only was his priority with his businesses, but he was also focused on improving his community. In particular, he contributed in improving the services at the Maruthady Murugan Temple. As a long-term president, he was able to renovate the temple and coordinated and organized the many functions and festivals.

He has raised a loving family, which included his wife, two sons, and two daughters. As a father, he demonstrated to his kids on how to be an honest, high principled citizen.

Because of his true love and dedication to his country and community, he found it very difficult to leave Sri Lanka. But through the convincing of his siblings, he left is homeland to be closer to his children. Even though he lived outside of Sri Lanka, his heart has always remained in his homeland. He showed his undying dedication to his homeland by rallying his relatives to help contribute in the building of a community hall near the temple in Point Pedro. This hall now serves the community in various ways. This community hall is an ever-standing symbol for his services to his community.

Let us all pray that Mr. Ponniah Pathmanathan will serve our Lord at his feet.

We would like to thank all of you for all the love and support.

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்று

சிவா

கணபதிப்பிள்ளை

அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai

Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

Tamil migrant gives birth in detention

So far, 15 of the 492 migrants who arrived in B.C. aboard the Sun Sea have been ordered released. (Department of National Defence) A Tamil woman who has been held in custody since arriving on a migrant ship this summer gave birth to a baby girl in a Vancouver-area hospital early Friday (Sep. 24th) morning.

The woman, who is still in the custody of immigration officials, gave birth to a healthy baby girl at an unnamed hospital, CBC News has learned.

The woman's husband was also on board the migrant ship, and their child will now be a Canadian, officials confirmed. The woman did have a detention hearing scheduled for Friday, one day before her due date, but that hearing has now been postponed until Sept. 28. The woman is one of four pregnant women who arrived on the MV Sun Sea on Aug. 13.

All of the 492 men, women and children aboard are seeking refugee status, claiming their lives are in danger or that they suffer extreme discrimination as an ethnic minority in their native Sri Lanka. Most remain in detention as federal immigration officials attempt to establish their identity or the validity of their identity papers, but 15 migrants have been ordered released so far.

To date, security concerns have only been raised in one case — that of a man who is alleged to have worked with the Tamil Tigers, an organization that Canada has banned as a terrorist group. In one case earlier this month, a judge stopped the release of a woman with three children pending a judicial review of her case. (CBC News) ●

Cancer risk increases with blood sugar

Up to one in six Britons with high blood-sugar levels faces a greater danger of developing cancer, according to new research. Excess blood sugar means someone could be more likely both to develop cancer and also to die from it, according to research in the Public Library of Science journal.

Women were more vulnerable than men and high blood sugar is linked to a range of different cancers for each gender, it found. The findings are worrying because an estimated 10.1 million people in the UK have high blood-sugar, largely as a result of unhealthy lifestyles, especially eating foods containing a lot of sugar, salt or fat.

The figure includes 2.6 million diagnosed diabetics, 500,000 others who have the disease but do not know it, and a further seven million who have pre-diabetes, a precursor to the full-blown condition.

Scientists at Umea University in Sweden, funded by the World Cancer Research Fund (WCRF), examined blood sugar levels in 274,126 men and 275,818 women from Norway, Austria and Sweden with an average age of 44.8, then followed them up a decade later to see how many had developed or died from cancer.

Dr Tanja Stock, the lead researcher, said: "The results suggest that, for women, the higher the level of sugar in the blood, the higher the risk. For men, there was still an association, but it was weaker." The study is significant because it found that the increased likelihood of cancer occurred regardless of the participants' body mass index levels. ●

DR. ILLANGO & ASSOCIATES

Dental Office

பல் சிகிச்சை நிலையம்

BRACE FOR A GREAT SMILE



DR. ILLANGO & ASSOCIATES

பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

Dr. M. ILLANGO

B.D.S Dip.Orth. (Oslo), General Practitioner Mainly Orthodontics
பற்களை ஒழுங்குபடுத்தும் பல் வைத்தியர்

Dr. ALI ADIBFAR

D.D.S, M.D, F.R.C.D (C) , Oral Surgeon

Dr. MEHRAN MOJGANI


D.D.S. Dip. Perio, Gum Specialist
பல் முரசு வைத்திய நிபுணர்

Dr. JANAKI ILLANGO


B.D.S.
குடும்ப பல் வைத்தியர்

Dr. TEHCHIN HSIEH

D.D.S
குடும்ப பல் வைத்தியர்




SCARBOROUGH OFFICE
3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004



MISSISSAUGA OFFICE
3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஸ்ரீகௌரி மங்கள சேவை

ஓம்



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்